

கல்வி அமைச்சினால் அங்கீரிக்கப்பட்ட
தமிழ் இலக்கியப் பாடத்திட்டத்தைத் தழுவி
க. பொ. த. உயர்தர கலைத்துறை மாணவர்களது
கற்றை நலனாக கருத்திற் கொண்டு

இனிக்கும் தமிழ் இலக்கியம்

தொகுப்பு - முன்று

கலித்தோகை ● குறுந்தோகை
புறநாறூறு ● நூற்றெண்

கலை நூற்றெண் 64

ஆசிய நூல்களின் பகுதிகள் அடங்கிய
தெளிவுறப் பொருள் தரும் திரட்டு

தொகுப்பு
மாறன் - யூ. ஸெயின்

206

துணை
இஸ்ட. எம். றிஸ்வி

வெளியீடு :

தேசிய கலை இலக்கிய தேர்தை
சம்மாந்துறை



இலக்கியம் தொதுப்பு-முன்று

கல்த்தோகை சூழ்ந்தோகை
புறநாறுரூபு நற்றணை
ஒக்யநால்கள்ள பதத்கள் அடங்கிய
தெள்வுறப் பொஞ்சுதநும் தீட்டு

தொதுப்பு
மாறன்-யு.ஸெய்ன்

துணை
கிள்ட்.எம்.நிஸ்வி

பதப்பு
ஏ.வெ.சாயவுத்தமர்

வெள்யீடு

தேசிய கலை இலக்கிய தேரை
சம்மாங்குதறை

வெள்யீடு - 03

1996. ஆவண். 16

உத்திரம்

க.பொ.த உயர்கார கலைஞர் மாணவர்களின் பழை விலக்கியப் பாடநெரிசனில் கர்த்தகவிளை விவரங்களைக் குறிப்பாக ஏற்கனவே கீழ்ப்படிகாரம், கவிக்காக்கப்பரவி, இருங்கால் குவிய தால்களின் பாடநெரிசனங்களை உண்டாக்கி "ஒளிக்கீழ் கமிழ் விலக்கியம்" எம் மாற்று-ஷலவிளை கூலி நொக்கங்கூப்புப்பற்ற உதவாவது கொங்பு என்றால் பசிப்பிச்சுப்பட்டு "கெளிய கால விலக்கிய கேளைம்" எம் நிலவங்களினால் வளவிடிப்பட்டிருக்கிறது. இது குவியர்களுக்கும், மாணவர்களுக்கும் சாலவும் பயன் அளிக்கும் இருக்கிறது.

இதையுடைய அப்பராமாயாம் எம் தாவில்வரும் கிருவர் கட்டுப்போடு எம் பாடநெரிப்பாக்கியும் கொங்கப்பட்டு ரெங்டாவல் கொங்கப்பாக பஸ்க்கப்பட்டு வெளியிடப்பட்டும் இருக்கிறது.

தேத்திகாடர்ந்து கவிக்கொடை, எந்தொடை, புறநாடாம், நந்தியை தால்களின் பாடநெரிப்பாக்கினை அடங்கிய 'ஒளிக்கீழ் கமிழ் விலக்கியம்' என்க முந்தாவது கொங்பினாயும் மாணவர்கள் நலத்துக்குறிப் பசிபிச்சுக்கல் கேட்க இருக்கேன். அந்தியும் தூர்மீப-ரிடெநில-உயர்கார மாணவர்களின் நல்கு கருது மேற்பட விலக்கா-விலக்கிய-விளாங்குட கொங்கப்புக்களையும் பதிப்பிடு உதவவேண்டும் என்பதையும் என்க கூக்கலாய்ப்பு.

விலக்கா-விலக்கிய தால்களைத் தேடிப்பிக்கிடை வாங்கிக்கொள்ள வாய்ப்பில்வாதவர்களின் கவிக்கீழ் உதவுவது ஒன்றே சிகிச் விலக்கு. இதில் வரிக்கொடை நொக்கம் இல்லை. இந்தக்கொலையான எமல் விழுமிய யைற்கிடை குவியர்-மாணவர்கள் பலகும்தொடர்ந்து கூரவு வழங்கிவரின் களரிச்சியின்றி பேப்பள்ளு மேற்பட கொடர வாவாக இருக்கிறது.

"ஒளிக்கீழ் கமிழ் விலக்கியம்" எம் பெயரில் கவிக்கொடை, எந்தொடை, புறநாடாம், நந்தியை தால்களின் பக்கினை அடங்கிய நீநீ முந்தாவது கொங்பினாயும் கொங்காந்து-கமிழ் கால விலக்கியமைறையில் கேர்க்கிவிட வாரான மாற்று-ய. சொலிக் குவர்க்குக்கீழ், ஒத்தொந்தப்பிள் போக கணம் நல்கி குவியர் இட்ட. எம். ரிமிலி அவர்களுக்கும் எனது நந்திகள் அர்ப்பனம்.

சூழ்நாள் முறையில் கட்டிக்கம், நிரட்டிப்பும் கெழ்க் குதலிய செல்லி எம். பி. நெற்றாள், ஜாப். எம். எம். நெபர் குவியோர்களும், அட்டியின கீழ்மூல உதவிய காம்ந்தமரை நெல்கள் அச்சுக்கட்டுவினாக்கம் இனிய இந்தநிலை உரிக்கட்டும்.

இத்தொடு கமிழ் விலக்கிய-விலக்கா-கல்வி நோக்கலான வெளியிடு விலக்கியமாக்குக்கொண்டு இயங்கும் "கெளிய கால விலக்கிய கேளைம்" எம் நிலவுக்குத் திருத்தங்கள் எடு இனிய வாழ்க்கை.

ஓ.எல். சாய்வுத்தமர்

இன்க்கும் தமிழ் விலக்கியம் தொதுப்பு-மூன்று

ஒளிக்கீழ் விலக்கியம்

கவிக் கொகை:

முகம் முந்தைக்கீழும்
பர்பும் பால் கலையும்.

...நி கொகை:

நாமாக் கந்தல்
நெல்கம் கந்தகள்.

பும்பாடை:

உழுபடையும் பசஞ்சுபடையும்.
எனிர்நீரும் கையாக சோஷம்
பிறர்க்கை யென்றை
பல்வையும் புக்கையா!

நந்தியை :

போகவிட்டிந புள்ளை
வெர்க்கிளார் மாஜ்ச அங்களிர்.

தேசிய கலை விலக்கிய தேநைம்
சம்மாநத்துறை

தொதுப்புரை

கள்ளித்தமிழ் இலக்ஷ்மி-இலக்காங்கள் ஆழமான-பரந்த ஒர் ஆழசிய கடல். இறங்கிச் சுழியோடிக் கண்பகங்குலம்தாா் அவ்வினிய மெழில் எனுமையெயும் செழுமையெயும் உரை யீலம்.

க.பொ.த.உயர்கர கலைத்துறை மாண்புக் கமிழ் பாடத்தெறி கொட்டபாள இலக்ஷ்மி-இலக்காப் பகுதியின் என்பன, இவ்வாறு பயிற்சி மாண்புக்கான் கமிழ் இலக்ஷ்மிக்குறையில் ஓரளவு பரந்த அறிவுகளைப் பதிக்க மாண்புக்காக்க காலப்படிக்கூறு. இணால் பாடத்துறைக்கூஸ்விலில் தாா் இடையுடையகாக்க காலப்படிக்கூறு. இணால் பாடத்துறைக்கூஸ்விலில் வர்கள் காலம் செல்லுவர்களாக இருக்கின்றனர். இத்தாா் உயாக அமைக்காது சாலை தூால்கள் பலவர்களும் அன்வர்கள் கேட்கிறது. குக்கிரன் எப்பாரும், நெட்கற்கலையை 33 பாடல்களால் நல்நீலங்கள் எப்பாரும் யுள்ளனர். இந்த நல்நீலங்கள் எப்பாரோ கடவுள் வாழ்க்கையும் பாடி இருக்கி கொள்ளுத் தயாக்குகின்றது.

நீதவகையில் கமிழ் இலக்ஷ்மியக் குரிதை நெருசி. கலி என்கிட யாப்பமைதி கொண்டு இவ்வாறான 150 பாடல்களைக் கொண்டு உடனும் நிமித்தமாக இல்லைம் கமிழ் இலக்ஷ்மிய "எடும் பெயறில்-நீத கலிக்கொடை. காரம், ஈவிக்குலப்பரவி, கிருக்காறி ஆசிய தூால்களின் பாடத்தெறிக்கூறிய பாட விடப்படி முகவாலு கொளப்பாகவும், கம்பாராமாயும் தூாலில் வரக்கூடிய "கீர்த்தனை. இந்த நல்நீலங்கள் எப்பாரோ கடவுள் வாழ்க்கையும் பாடி இருக்கி கொள்ளுத் தயாக்குகின்றது.

நீத உற்றாவது கொளப்பினையும் பகுப்பாள விவிட்டுவென்கூம் 'கேள்கம்' நிலவுக்கிளும் வேஞ்சுகுடுக்கிளுக்க மாண்புக் கொடுக்குதி தொகைக்க வழங்க வேண்டிய அவசியம் என்கிட இருந்தது. இந்தியம் 'இல்லைம் கமிழ் இலக்ஷ்மிய' எடும் பெயறில் வரும் இந்த உற்றாவது தொல் எழுதியவர் நீதீர் என்பவர். வினி-சவித்தொடை, ஏர்த்தொடை, புறநாடாஸ, நந்தினை ஆசிய தூால்களின் உடனிலையிய படிவின்கள் அடங்கியிருக்கின்றன.

பன்னட்சமிழ் இலக்ஷ்மி தூால்கள் கொட்டபாக பல பாக்களில் உயிர்ப்பொருள்களைத் தெளிவாக்கி, சுவைப்பதுமே ஒரு நல்பாருப்பிலிமான அந்தாங்கமை உயிரும் சுவையும் உறுப்பும் இழுந்துகை அவற்றின் பாருப்பிலிமை உற்றுத் தெளவு கொட்டாது வழங்குகிறோம்.

ஆசியிர்கள் இலவாலாக்க ஸ்திரப்பக்கார்கள், மார்க்கார்கள் கூடுதலாக நீதிகொண்டு பயட்டையாக அமைவேன்கும் படை எல்ல ஆகங்கம்.

நீதிகொண்டு கொட்டபாள பலினில்போல் கீட்ட. எ.தி.நில்வி அவர்கள் காலவும் என்கிட உதவிகள் நல்சியவராக இருக்கிறார்கள். இதனை பகுப்பிக்க அளிப்பி எ.எல்.சாம்புக்கு அவர்களை கல்வி நோக்கின்கூம், இதனை வெட்டுவதுத்து சம்மாந்துறை! கேளி இலக்ஷ்மிய கேள்கம்! நிலவுக்கிட இலக்ஷ்மியப் பலினில்பு எனது இனிய நந்திகள் வகான.

மாறன்-யு.ஸெய்

தல்த்தொடை

கவிப்பா எடும் பெயர் பெற்ற செயியுள்கள் தாற்றைமுபதைக் கொள்டு கொடைகை.

பாலை, குறிசில், மருதம், மூலை, நெரிதல் ஆசிய ஜந்து திணைகளையும் காட்ட தாா் தனியை ஜந்து புலவர்கள் இதைப் பாடியுள்ளனர்.

பாலைக் கலையை 35 பாடல்களால் பெற்ற குறிசை - எப்பாரும்,

நீதிக் கீர்த்தி, மருதம், மூலை, நெரிதல் ஆசிய 35 பாடல்களால் கபிலர் எப்பாரும், மருதக் கலையை 35 பா

லைகளை நாயக்களார் எப்பாரும், மூலை ஆசிய 17 பாடல்களால் முன்னனர். இந்த நல்நீலங்கள் எப்பாரோ கடவுள் வாழ்க்கையும் பாடி இருக்கி

யுள்ளனர். இந்த நல்நீலங்கள் எப்பாரோ கடவுள் வாழ்க்கையும் பாடி இருக்கி கொள்ளுத் தயாக்குகின்றது.

அகப் பொருளைக்கொட்ட உணர்வுகள் இக்கலித்தொடைகளில் சீற்பாக கூட்டு படலம்" எடும் பாடியைத்திரட்டி இரண்டாவது தொலப்பாகவும் ஏர்க்க நான் வழுதிசிருதிகேள்.

நீத உடனும் நிமித்தமாக இல்லைம் கமிழ் இலக்ஷ்மிய "எடும் பெயறில்-நீத கலிக்கொடை.

அகப் பொருளைக்கொட்ட உணர்வுகள் இக்கலித்தொடைகளில் சீற்பாக கூட்டு படலம்" எடும் பாடியைத்திரட்டி இரண்டாவது தொலப்பாகவும் ஏர்க்க நான் வழுதிசிருதிகேள்.

நீத உடனும் நிமித்தமாக இல்லைம் கமிழ் இலக்ஷ்மிய "எடும் பெயறில்-நீத கலிக்கொடை.

இது கடைசிக்க காலத்து காலப்பகுதியில் புலவர்களால் பாடப்பட்டதாக பிப்படுகிறது. சாந்த காலக்கை அடுத்த காலப்பகுதியில் இக்கலித்தொடை கொடுப்பட்டதாக கந்தப்படுகிறது.

இதனைத் தொகுத்தலர் நல்நீலங்களார் எந்தும் புலவர். இதீரை அபோத விழுதுகளைக்கொடுத்தால் நல்நீலங்கள் என்பவர்.

இது கடைசிக்க காலத்து காலப்பகுதியில் புலவர்களால் பாடப்பட்டதாக பிப்பட்டதாக கந்தப்படுகிறது.

முதலம் மற்றுக்கையும்

ஒர் இளைகள் சென்வ வாழ்வில் கூக்க வாழும் ஒர் இளம் பெள்ளில் கொள்கிறார்கள். ஆணால் கணத் தெல்வச் செருக்கினால் அந்த இளைகளை கூக்கும் பார்ப்பதுமின்னை அவர். இதனால் மனம் நொந்த இளைகள் ஒருநாளின்வளிமீ அவளைக் கண்டு தன் இடாய்க் காலை இப்பாடல் புலப்படுகிறது கூ

கூக்கும் அவளைக் கண்டு தன் இடாய்க் காலை இப்பாடல் புலப்படுகிறது கூ

கூக்கும் அவளைக் கண்டு தன் இடாய்க் காலை இப்பாடல் புலப்படுகிறது கூ

கூக்கும் அவளைக் கண்டு தன் இடாய்க் காலை இப்பாடல் புலப்படுகிறது கூ

கூக்கும் அவளைக் கண்டு தன் இடாய்க் காலை இப்பாடல் புலப்படுகிறது கூ

கூக்கும் அவளைக் கண்டு தன் இடாய்க் காலை இப்பாடல் புலப்படுகிறது கூ

கூக்கும் அவளைக் கண்டு தன் இடாய்க் காலை இப்பாடல் புலப்படுகிறது கூ

கூக்கும் அவளைக் கண்டு தன் இடாய்க் காலை இப்பாடல் புலப்படுகிறது கூ

கூக்கும் அவளைக் கண்டு தன் இடாய்க் காலை இப்பாடல் புலப்படுகிறது கூ

கூக்கும் அவளைக் கண்டு தன் இடாய்க் காலை இப்பாடல் புலப்படுகிறது கூ

கூக்கும் அவளைக் கண்டு தன் இடாய்க் காலை இப்பாடல் புலப்படுகிறது கூ

கூக்கும் அவளைக் கண்டு தன் இடாய்க் காலை இப்பாடல் புலப்படுகிறது கூ

கூக்கும் அவளைக் கண்டு தன் இடாய்க் காலை இப்பாடல் புலப்படுகிறது கூ

கூக்கும் அவளைக் கண்டு தன் இடாய்க் காலை இப்பாடல் புலப்படுகிறது கூ

கூக்கும் அவளைக் கண்டு தன் இடாய்க் காலை இப்பாடல் புலப்படுகிறது கூ

கூக்கும் அவளைக் கண்டு தன் இடாய்க் காலை இப்பாடல் புலப்படுகிறது கூ

கூக்கும் அவளைக் கண்டு தன் இடாய்க் காலை இப்பாடல் புலப்படுகிறது கூ

கூக்கும் அவளைக் கண்டு தன் இடாய்க் காலை இப்பாடல் புலப்படுகிறது கூ

கூக்கும் அவளைக் கண்டு தன் இடாய்க் காலை இப்பாடல் புலப்படுகிறது கூ

கூக்கும் அவளைக் கண்டு தன் இடாய்க் காலை இப்பாடல் புலப்படுகிறது கூ

கூக்கும் அவளைக் கண்டு தன் இடாய்க் காலை இப்பாடல் புலப்படுகிறது கூ

கூக்கும் அவளைக் கண்டு தன் இடாய்க் காலை இப்பாடல் புலப்படுகிறது கூ

கூக்கும் அவளைக் கண்டு தன் இடாய்க் காலை இப்பாடல் புலப்படுகிறது கூ

கூக்கும் அவளைக் கண்டு தன் இடாய்க் காலை இப்பாடல் புலப்படுகிறது கூ

கூக்கும் அவளைக் கண்டு தன் இடாய்க் காலை இப்பாடல் புலப்படுகிறது கூ

கூக்கும் அவளைக் கண்டு தன் இடாய்க் காலை இப்பாடல் புலப்படுகிறது கூ

கூக்கும் அவளைக் கண்டு தன் இடாய்க் காலை இப்பாடல் புலப்படுகிறது கூ

கூக்கும் அவளைக் கண்டு தன் இடாய்க் காலை இப்பாடல் புலப்படுகிறது கூ

கூக்கும் அவளைக் கண்டு தன் இடாய்க் காலை இப்பாடல் புலப்படுகிறது கூ

நல்வாய்! கேளி!

உங்காவி ஜெம் என, அப்பீற் பெட்ட என
தாஷ்டன் அம்புறவுன, தினகந்த நின் எழில் நலம்
மாதர் கொள் மாஸ் நோக்கீஸ் மடநல்வாய்! நிற்கண்டாம்ப்
பேதநாம் எப்பகை அறிசியோ? இரியாயோ?

நான்கு அமைக்கிரன் என, கூன் இழை அனை என,
முழங்கு நீர்ப்புனை என, அமைந்த நின் கட மெக்கோள்
வனங்கு இநை, வால் எயிறை, அம் நல்வாய்! நிற்கண்டார்க்கு
அனைக்காலம் எப்பகை அறிசியோ? அறியாயோ?

முதிர் கோய்க்கு என்ன, முகம் செய்த குரும்பை என
பெயல்ளனி முழிய் என, பெருக்க நின் இனுபுலை
மயிர் வார்ந்த வரி ஒருங்கூட மடநல்வாய்! நிற்கண்டார்க்கு
உயிர் வாங்கும் எப்பகை உளர்சியோ? உறராயோ?
என ஆங்கு,

பேசுந்தாம் போலப் பிறர்என்ன நீ அறியாய்,
யான் ஒன்றை வாய் வாளான் ஏரிசோய் கேளி, இலி:
நீயும் சுவா இலை, நீண்ணப் புறங்கடைப்
போகர விட்ட நுழும் கவா இலர்,
நீற அழி கொல்யானை நீர்க்கு விட்டாங்கு,
"பறை அரைநிகல்லை செல்வறைக!" என்னா
இந்தயே தவற உடையாள்.

பாடியலர்: கபிலர்

கொஞ்ச கட்டுற

அர்க்கால் நிவந்த

பொதும்பாளி

நீர்க்காலி

கொடு நில் காழல்

மதி இரை கொஞ்சு

கழும்

கூகு கழும் முடித்து

கல்மிக தாகொடு

தாழு

அகல் மறி

தீக்களி வட்டு போல்

ஏரின் நாடுவே வளர்ந்த

(அழுபிய் ஜெம் மரக்) கோவை உ

(இடுபிந்ற) நீர் அருவி(க்கூ) யி! மகன்!

(முளைந்த) செலுத்து(இருக்கும் இந்து) கரைக்கு-

நிலி, (மிக்க) புவிநாக்கொள்ளுத்தாடுக் கால்பேன்!

: உரிச்சுபுத்து மலர்ந்த) பாரிகொட்டு

(களைப் பறித்துக்) கொஞ்சு(வந்தி) யி! கேளி,

(புழும் மயிரும் கமக்குன) மயிரு வி அமை என

(கந்தலைவிலின) குடிய குந்துமயிருநீ பெட்ட என

(வாரி) முடித்து என்க அம்புறு எனக்

(கந்தலாக்கு) கோளி தனில் கே

களோடு கன்னி என் எழில் நலம்

(குவைந்த வந்த) வீழு

முழு மதி(யானை)

(ஒளிதரும் தனது) இனிய கதிர்க்கணி

புதுக்குயல் போல்

நிதாரி

நீதாரி

நீதி ஓர்

நீதாரி

அமர்ந்த

க வகுவாளி இலளி

கொலி?

க

வல்லவல் சுக்கிய

வ கொலி?

கரி

பலாஞ் கொஞ்சு

வியாளி கொலி?

பிப்ளால்,

நாலும் கொஞ்சுகோர்

ந கொலி?

கரி

, இவளைக் காவார்:

ந கொடிய யல்

வ சில்லுங்

ந்தன்-

ந ஓர்

நிதாரி

ஙம் (ஒளி) பொகுந்த

(நாள் நிற்கும்) இந்த இடக்கில் வருகின்ற

வளாக இளளி

யாடோ?

நீடி (கொல்லி மலையிலே)

(பாலவு புளையிலே கேர்ந்த) ஒரு(வளாக் வல்லவல்ப்புக்கு)

(இவியப்) பாலவேஷா (இலளி)

(மாளிக்கூளி விறந்தவள் என்ற பலராஜம் பொற்றப்படும் ஒரு) நல்லவளில்.

(ஆழியி) ரியல்புகள்- (அரிச உடப்புகள்)

அணைக்குதயும் கொஞ்சு

(பிரமாங்க) படைக்கூப்பட்டலேஷா (இலளி)

(ஆல் மாங்களிடகில் கொஞ்சுஞ்சை) வெப் பிளால்

(ஆளர்களைத்தியின்க) வேஷ (பெளி) உருவும்

(எடுத்துக்) கொஞ்சு வரும் ஒர்

(கந்தவளாக்கிய) இயமனோ?

(இலங்கு) உரித்தகவர்கள்

கவுமாக (மலைக்கூள்) இவளைப் பாலகாக்

காகி அவர்களி

இவளை வெளியே வர) விட்டத கொஞ்சும்

யாள செய்க (ஆல்லவோ)

பலமாரி (கோவைகளிலான) மேகலையும்,

பந் தொழில் (பாடுகளால் செத்தப்பெற்ற)

குடைகள் (அரிசுக் இவளி)

வெஞ்சில் (வாழ்க்கிற பல) செல்வத்துளை

(மும்) பெற்ற (செல்வர்) ஒருவர்

(பல்லாஞ்சுகள் மாட்டபேரின்கிக்) காக்கும்ரவள

ராசி (இடப்பில் அருந்தவும் செய்த பெற்ற ரெடுத்தை)

செல்வ மகனோ (இவளி)

(இகோடுளி) இவளைக் (சர்டே) நிழக்கி

பேசுகள் கொஞ்சது பார்க்கிஸ்ரெஞ்-

நல்லவளே! (நாள் காவைக) கேளி,

அழிய கோடக(உடைய) அஞ்சும் போன்றும்,

, அவசிராம (மிக) பெள் மாலி போன்றும்,

(ஒய்கிக்) கர்களைத் தீங்கும் அழியப் புரா,

போன்றும்

மீப் பெற்ற உள் அழிய நல்ல(இயல்பு கள்)

(உடல் கீட்டவர் உட்பால்) காகல்

கொள்வகுற்றுக்(கா பிரமாக்கிய)

(உள் மாளிகி (மருங்ட) பார்க்கவும்

மட நல்லாய்!
 நீற் கண்டாரீப்
 பேசுவாடும் என்பதை
 அறியோ? அறியாயோ?
 வால் எயிறி,
 அம் நல்லாய்!
 தலைக் குமைக்கிருள் என,
 சல் இழு அனை என,
 முழுக்குநீர்ப் புனை என,

அமைந்தநின் டடமென் கோவி
 நீற் கண்டார்க்கு
 வள்ளுக் குறை,
 அனங்காலும் என்பதை
 அறியோ? அறியாயோ?
 மயிர் வார்ந்த வரி

ஒங்கை
 மட நல்லாய்!
 மதிர் கோங்கின் முடை என,
 முகம் செய்த
 உறும்பை எக்,
 பெயல்வானி முக்கு என,

பெருக்கந்தங் இன முலவில்
 நீற்காடார்
 உயிர் வாந்தம் என்பதை
 உள்ளிடோயா? உடை ராயோ?
 என ஆங்க
 பேசுந்தாய் போல
 பிரர் எவ்வும் நீ அறியாய்,
 யாலும் ஒத்தும் வாய் வாளாடு
 கீழே கீவாய்!
 கேள், இவி!
 நீயும் கவு உல்லை,
 நின்கைப் புந்துடைப்
 போகார விட

ஒனம் பெஞ்சளில் சீராந்தவளே! ம் கவு இருக்,
 உங்கைக்கால்டவர்களி (கணை அனு) அழி கொலி யானை
 மயக்கி நீஞ்கும் என்பதை
 (தீ) அறிவாயோ (அல்லது ஸ்ரியாடில் விட்டமான்),
 ஒளிரும் (வெள்வையான) பந்தகளை (ஒரு
 அழிய நல்லவளே!
 (அழிய) ஆட்பொன (நீற்கால்) அவு
 சிரங்கப்பெற்று போல (வருகீல்கள்) ல்லற்க! என்கா
 (உஞ்சில் இவையிலும் மெள்வையான)
 அழிய (புத்தகொட்டு) இனங்கே யே!
 இவை போன்று, உடையான்,
 பொன்றும் (காம்) நீர்க்காட்டைக் (ஒடு
 உடையும்) கெப்பம்போன்றும்.

அமைந்த ஒன் பயக்க மெஸ்விய கோ
 உங்கைக் கால்களை
 வளியப்படுகிறது கெப்பமாகி
 வருகீல்கள் கால்களை
 (தீ) அறிவாயோ (அல்லது) அவியா
 (இனம்) மயிர்கள் (வார்ந்தகாலபோன்); கோடு
 சையாய் ஆங்கங்களமீதை (உன்னை)
 (அழிய) முக் கொக்களை (உடைய)
 இனமை (முடி மெள்வையும்) மிக்க (படிய
 அழிய நல்லவளே!

உந்தியிய கோங்கின் (முக்குந்தை) அருப்பு
 மொட்டு போன்றும்,
 (ஆங்க) பகுதீசு அமைந்த
 (தெங்காங்கி ஆரும்பைபோன்றும்

(பெய்யும்) மழு நீர் (கல்லெஞ்சு மு
 மொக்கு போன்றும் (ஆமைக்கால்))
 பெட்டு; உன் இனம் முலைகள்,
 உங்கைக் காட்டார்களின்;
 உயிரப் (வருகீலி) இஞ்கும் என்பதை
 (நீற்கார விடையா? இறைவகு: உடையோ?)
 இவ்வாடு உங்கு
 (அறிய) மயங்கியவள் போல
 பிரர் சுயாபு நீ அறியாமல்
 ஏது ஒங்காயிலும் வாய்க்காந்தை கநாசி
 (எங்கைக்) கட்டு கெலுவின்ற (வலே)
 (நான் குவிந்தகாக) உடைபொயா
 உன் மீதும் எந்திடில்லை
 உங்கை (மது, யைவிட்டும்) வெளிப்பதீ
 சென்ற விட்ட

(உங்கு) பெந்தோர் (மீஜும்) நூற்றுமில்லை.
 (அனு) மிகுந்த மகம் (கொள்ட) கொலை
 யானையை
 கால்கீர்வனுப்பி (கொள்டு சென்ற) விடுகிற
 போது
 (இநை அறிவிக்கப்) பொடு முழங்கி (ஆறிவிக்கு)
 இருக்க வேல்மும் அல்லானா :
 (அவிவாடு) அறிவிக்க கொல்வாமல் (கவர
 விட்ட)
 (நீநாட்டு) அரசனே
 அற்றும் உடையல்கு!

அந்தி நடுவே வளர்ந்த அழிய இனமரச் கோவைகள் ஒடுக்கிற நீற்கு
 ரயிலி முளைக்கு - எஞ்சு- செழிக் கிஞ்சும் கீகான நிழல்கரும் புவிநக்கை
 நீற மரத்திலி கெழிக்க மலர்ந்தளீள் புத்தகைக்கைளப் புதித்துக் கொள்டு
 வருகீல்கள் கால்களில் குடி - மலர்க்கும், மயிர்க்கும் தமக்குளி மயன்க கள் கலவினில்
 (தீ) அறிவாயோ (அல்லது) அவியா
 (இனம்) மயிர்கள் (வார்ந்தகாலபோன்); கோடு கெள்களைக் கொள்கின்ற கெள்கி
 கந்தல் மயிர்களைக் கோதி வாரி ஒடித்து கந்தலானது கொள்களில் கேள்கி
 கையாய் ஆங்கங்களமீதை (உன்னை) யே வெளிப்படுகிறியது போல் கள் முகம் ஒளி பொருந்த - நாக் நீஞ்கும் இந்த
 இனமை (முடி மெள்வையும்) மிக்க (படிய
 அந்தக் கொல்லி மலையிலே பாவு புவனவில் கேர்ந்த வல்லவுக் கன்னி
 சிவியப் பாவுவேயா இவள்? மகளிருக்குளி நீந்தவள் என்ற பலராலும் மனிக்
 பாற்றப்படும் ஒரு நல்லவளின் அழிய இயல்புகள்-ஆங்க உறப்புக்கள் அவைத்
 கொள்டு பிரமனால் படைக்கப்பட்டவளோ இவள்?

ஆன் மக்களிட்டும் கொள்ளுள்ள வெங்கட்டினால் அவர்களை அழிப்பக்கள்
 ஒரு பெங்களுகும் எடுக்கவரும் உயமானிய குருவுள்ளோ இவள்?

இங்கூட்டு உரிக்காவலர்கள் கண்டிப்பாக மகைகளின்னே இவளை ப்பாலகா
 கைக்கிரால துவர்கள் இவளை வெளியே வரவிட்டு கொடுமையான கையல் அல்

அழிய பல மலிக் கோவைகளினாலான மேகவையும், புந்தொழிற்பாடு
 செய்யப்பெற்ற ஆடைகளும் அன்ற வருகீல்கள் இவள்; இல்லால் வாழ்கிற-
 செலங்களையும் பெற்ற செல்வர் ஒருவர் பல்லாஞ்சுகள் மகட்பேற்றின்ற தல
 ராகி-அருந்தவம் கெந்த இருபிழி பெற்றெடுக்க செல்வ மகளோ இவள்?

ஒனி இவளைக் கந்தேறிக்கி இங்கூட்டு பேசுக்க கொடுக்கப்பார்க்கிறேன்:

ஒதோ நல்வளே: நாள் கநாவைக் கெளி! அழிய கோவையுடைய
 போக்கும், அவங்காரமிக்க ஒரு பெண்மயில் போன்றும், கால்கீகற்களைக்
 அழிய புதா போக்கும் அழியப்பெற்ற உன் அழிய நல்வ ஏய்புக்கும்
 உடல் உல்பால் காகல் கொள்வதற்குக் காரணமானிய மாலிகு உன் மருங்க
 வயும் இனம் பெண்களில் நீந்தவளே! உள்ளைகளிடவர்களை அவை மயக்கி
 என்பதை நீ அறிவாயோ அல்லது அறியாடியா?

ஒனிகும் வள்ளுமயான பற்களை உடைய அழுகை நல்லவனே! அத்தட்டப்மான நிறச்சால் என்னால் பிரளப்பெற்றன போன்ற - வளர்ந்து ஆத்திரியீர்மென்மயான நீர். அன்றை பஞ்ச கொண்டு இழைக்க நலவயன் கூடும், பொய்ஜம் காமநீர்க் கடலைக் கடக்க உதவும் தெப்பம் போன்ற ஓளை உள் பகுத்த மெல்லிய அழகான கோள்கள் உள்ளைக் காந்தவரை வழிபடும் தெய்மாசி வருக்கங்கள் நாம் எப்பதை நீ அறிவாயோ? அவ்வள அறிபு உள்ள மற்றும் மயிர்கள் வரிசையால் ஒழுங்கமைந்தன - - - எழிலான ஒன்றையும் பெற்றும் மிக்க நல்லவனே! முற்றிய கோஞ்சி இயுத் தருமிய மயாட்டு போள்ளும், அடி பகுதிய அமைந்த கெள்ளிண்டுபை போ பெய்க்கூவில் மழுநீரில் ஏறும் எழில் மொசீல் போள்கூவில் இதமானுமைந்தன் நடு உள் உள்ள முறையின் உள்ளைக் காந்தவர்களின் உயிரரயே வாஷ்டம் எப்படி உள்ளவராயோ அல்லது உயராயோ?

அறிவு மரிசைவன் போல பிறக் கயரை நீ அறியாமல்-ஏது ஒன்று வாய்திடங்கள் குறாது என்னைக் கடந்த செல்வதின்வனே! நான் காதின்றவந்து எம் சந்த கூட்பாயாக இன்று.

ஒன் மீண்டும் அற்றமில்லை. உள்ளை மதனயை விட்டும் வளிப்பக்க செல்லவிட்ட பெற்றோர் மீதும் அற்றமில்லை அனா பீந்த மகங் கொட்ட சியானையை நல்கீர்த்திவருமில் கொண்டு கெள்ள விடுகிற போல, இரண்டை அதிகமாய்க் காலமுழுக்கி அலிகீர்த்துக்க வேல்கும் ஆல்லவோ! அன்னாக் அநிச் சிசாஞ்சாமல் காலாட்டு ஸ்தநாட்டு அரசனே ஏற்றும் உடையவன்!

பகுப்புபாருளி

பொலம்பாருளி : கோவை, நீர்க்காலி : நீர் ஆலூ, காழு : புலிநகல் கொகுமு : மயங்க, காது : காது : பந்தகாது-கொலி, ஆலு ஆழுமசி, அற்றக் : சியமதி, பல்கலை : மேகலை, கலிசும் : குடை, நல் கர்சு யுநல், தாவி : தோகை, தாஷு : பகுக்கைக்கை, ஏழி : அழு, மடவரல் : தோபேதாகல் : மயங்கல், வால் : ஓரி, அம் : அழு, தலங்கு : தட்பம், புளை : அலங்கு : வருத்தம், மூசு : மொட்டு, பெயல் : மழு, குழு : மொசீல், நீர் அனா மிகுதி.

பட்பும் பால்

ஒரு பெண்ணைக் காலவிழ்ள பிறன் கூவிட்டுத் தீரியும் உள்ளது ஒருவகை, பல அறிவிடர்களை எடுத்துக்கொ-அப் பெண்ணை கோழி அவனை திருமாத்தீ உடன்படச் செய்வது இல.

மாமலர் யுட்டகம் கிளிவையோடு ஒருங்க உடன் காலை அலீந்த உயர் மலை ஈக்கர் மேல், சீர் பிள் சிறப்பினோள் முறைதல் கைகேர்த்த நீர் மலி கரகம் போல் பழம் காங்கு யட்க கணமூப் புலர்ந்த காலபோ புன் அல்லம் கணலை! கேள்:

'அறிவுகல்! எப்பதை ஒன்ற அலர்ந்தவர்கள் உடவுகல் 'பொற்றாகல்! எப்பன் புரர்ந்தகாரர் பிரியானம், 'பட்பு' எப்படுவை பாடு அறிந்து ஒழுகல், 'அக்பு' எப்படுவை கன்னை செநா அமை, 'அறிவு' எப்படுவை பேகையர் கொல் தோக்கிறல், 'செறிவு' எப்படுவை கநியா மஹா துமை 'நிறை' எப்படுவை மறை பிறர் அறியாமை, 'முறை' எப்படுவை கன்னோடாத உயிரவெளவல், 'பொறை' எப்படுவை போற்றாரைப் போற்றுகல், ஆங்க அடை அறிந்களிர் பூங்கி, என் கோழி, நல் குதல் நல்கி உள்ள ஏற்க தல்- கொள்க!

தீம்பால் உஸ்பெர் கொளி கலம் வளரகல், நிகீகலை வருந்தியாள் கூயற்க சென்றுகை களைமோ புர்க்கி, நிதி கேரோ!

பாடியல் : நலத்தலவனார்.

ஒன்று கூட்டுத்

மலர் மூட்டகம்

கரிய நீல மலர்கள் (பூர்க்கை அலங்கும்) கழி மூளை (களி)

வையோடு ஒருங்க உடன் கல் அலீந்த

கீல்வல மரத்தோடு ஒருங்க ஆசி (சேர்ந்த) வளர்ந்திருக்கம் (சடர்க்கரை நிலச்) கோலையில்

மயல் எங்கரி மேல் கீல சிறப்பினோள்

உயர்ந்த (வளங்கும்) மால் மேடுகளில் கோல் (எல்லா) வரிசாசூலம் (நிறையப்பெற்ற) அறப்புடைய (வராள) சிவப்புகுமாக்

கல் கைகேர்த்த

ஶல மர நிழலில் (ஒன்று) உணி கொள்ளு (வந்த) சேர்ந்திருந்த.

மலி கரகம்போல்

நீர் நிறைந்த (புளிய) கலகங்கோல்

பழம் காஷ்ணடத் தாழை
ப மலர்ந்தவை போல
புள் அல்லும்
ஸ்ரூவி கேளி!

துற்கல் என்பது

ஒலி ஆவர்ந்தவர்கள் உதவுகல்
போற்கட் என்பது

பள்பு எனப்படுவது

பாட அறிந்த ஒழுகல்

அங்கு எனப்படுவது
ஏஞ்சிள செறா அமை

ஏறிவு எனப்படுவது
பேசுகயர் சிளால் நோன்றி

செறிவு எனப்படுவது

ஆரியா மரா அமை
நிறை எனப்படுவது
மனத பிழர் அறியாமை

முறை எனப்படுவது
கும்போடாடால்பிரி வெளவன்

பொன்ற எனப்படுவது
போற்றாகமப் பொஷத்து

ஆங்கிள அதை
அறிந்தவரிடு
ஆயின், என் கோழி
நல் தகல் நலன் உள்ளு

ஒறந்தல், கொள்கை!

பழங்கள் காஷ்ணி வளைந்த காஸு
களிலே)

புக்கர் மலர்ந்திருப்பதைப் போல
(கடல்) நானர(கள்) அமர்ந்திருக்க கலம் வரைகல்
(இந்துகளுமியுடைய நெர்கல் நிலி),
வனே! கேட்பாயாக

(ஒலிநாடு) நடந்திதல் எஞ்ச இங்கே கணமோ!

படுவதி,
(வழி) குத்துமில்லாக (வைமையுறுதிக் கேட்டு)

ஒஞ்சு உதவுதல்,
(போற்றிப் பேசி) பாஜகாக்கி,

(நம்புது) கூட (இயந்தி) உறுதி
தவரை பிரியாதிருத்தல்.

(மக்கள்) பள்பு (முறை) எஞ்ச இட்டுக்கொ

படுவதி,

(உலகில் கால்நோராலு) போக்கூ
ஈடாடு ஒன்றாகிக் கேர்ந்தி வளர்ந்திருக்கும் கடற்கரை நிலச்சேகாலவில்-உயர்
அங்கு (பட்டி) எஞ்ச சொல்லப்படுவது விளையும் மனி மேடுகளில் மேல்-எல்லா வரிசைகளும் நிறையப்பெற்ற நிறப்
கள் சுட்டித்தெருட்டு சிகிட் கொள்கிறுந்த நீர் நிறைந்த புள்ளிய கலங்கள் போல், பழங்கள் காஷ்ணாக்கால் கூட
(ஒருங்கல்).

ஏறிவு எஞ்ச சொல்லப்படுவது
அந்திருத்தம். இந்திருத்தம் கொள்ளுதல் கொள்ளுதல் அதை தாழை மடல்களிலேபுக்கள் மலர்ந்திருப்பதைப்போல-ஈடு நாறாகி
அறிவில்லாவர்களின் (பழி) சிளால் பொதுத்து கொள்ளுதல் அதை நிறைந்த காலவனே! கேட்பாயாக!

பொக்கூத்துக்கொள்ளல்.

ஒலிநாடு நடந்திதல் எஞ்ச சொல்லப்படுவது வழி ஒஞ்சும் இல்லாத
செறிவு (நிறைவு) எஞ்ச சொல்லமையுத்துவர்களுக்கு உதவுதல் ஆகும். போற்றிப் பேசிப் பாஜகாக்கி என்பது
உவதி, குடி இயைநி உறுதி கொள்ளு ஒருக்கின்றவர்களைப் பிரியாதி இருக்கல்

ஆரியகை (எல்லாம்) மறங்க நடஷாம். மக்கள் பள்புறை எஞ்ச சொல்லப்படுவது உலகில் கால்நோரால் போக்கு
நிறை (ஏ) எஞ்ச சொல்லப்படுவது அறிந்த அதீசேரிப் நடந்த கொள்கை ஆகும். அங்கு-பற்றி எஞ்ச சொ

மறந்திருக்க (காக்கவேல்லுய ஒன்று)ப்படுவது கள் சுற்றிருக்காருடன் சிகிட் கொள்ளாத இருக்கல் ஆகும். அறிவு
அறியாகவா (பாஜகாக்கி), மு சொல்லப்படுவது அறிவில்லாவர்களின் பழி சொற்களைப் பொட்டிக்கி

(நீலி) உறுதி எஞ்ச சொல்லப்படுவதுகள் ஆகும். செறிவு எஞ்ச சொல்லப்படுவது மறந்திருக்க காக்க வேல்லுய
(தீங்கு) உற்கார் கமரி ஆயிரம் நிறைப்பிரி அறியாகவாது பாஜகாக்கி ஆகும். நீலி உறுதி எஞ்ச சொல்லப்

யும் இற்கி (அவர்களும்) உயிரவருந்துவது தீங்கு உற்கார் கமரி ஆயிரம் காட்டுவியும் இன்றி அவர்கள் உயிரவருந்
(உடுக்குதல்). வைத்தல் ஆகும். பொறை -வளிமம் எஞ்ச சொல்லப்படுவது தமிழப் போற்றி

பொறை (வளிமம்) எஞ்ச சொல்லுக்காதவர் உறவுகளைப் பொட்டிக்காக் கொள்கை ஆகும்.
(தயமைப்) போற்றி நடக்காதவர் இங்கே உரால்லியவற்றையெல்லாம் அறிந்தவர் கானே நீரும்! இவ்

களைப்) பொதுத்துக்கொள்கை நாயின் என் கோழியின் நல்ல-மேலாலவற்றாயெல்லாம் கனுக்காலக்கில் அது
இங்கே சொல்லியவற்றை (எல்லாம்) இங்கு -பல்கள் பெற்றுவிட்டு இவ்வள்கை கெள்குடு விடாகே! அவ்வாசு கை வீடு
அறிந்தவர் தாமே நீரும்!

அப்படியாயின்; எஞ்சோழியின் இங்கே கவிழ்ச்சாலு போன்ற அறியாகவையே ஆகும்.

நல் மேலால் (வற்றையெல்லாம்)
(காலத்தில் அடிப்பிட்டு) பல்களீ விழு உடனே சென்ற நீ ஜவளை யால் செய்த கணவாயாக!

(அவ்வள்கை) கெள்குடுவிடாகே! (அங்கு) இங்கே பொகுட்டு உள் பயந்துகை மேற்கொள்ள இச்சுனுமே உள்
விடுகல் என்பது)

இவை பால் உட்பவர்கள் (உட்டுவிட்டுநெங்கெப்
பால்)

இருந்த பாத்திரக்கை கவிழ்க்கை
(போன்ற அறியாகமுடுயாகம்).

உள் (மீடு அங்கு வைத்துக்கை) காரமாக
வருந்தகின்றவளின் உயரத்துளை
(உடனே) சென்ற (நீ ஜவளை மால்கையிட்டு)

கணவாயாக!

(இங்கே பொகுட்டு உள் பயந்துகை) மேற்
கொள்ள (இக்குமே) உள் கேள்வே (ஏந்திக்
சென்ற)

பதப் பொருள்:

மா மலர்: நீல மலர், காலி: கடற்கரை, எக்ஸ்: மேறு, மூடி: வளைவு, புளி: நாளை, திரைவன்: (நெய்தல் நீல) கணம், பூர்கல்: குடும்ப, சிளை: சுற்றும், செலி: சிலம், பேசையர்: அறிவுர், கணோடான்: காட்சியம்பாரால், ஏற்றுக் கூடும்: வரவிடுகள், சீலி: இனிய பால், கலம்: பாக்சியம், பஞ்சாகல்: மேற் கொள்ளுகின்றன.

திருந்தோகை

ஒன்றும் சிறப்புமிக்க இந்தூந்தோகை எட்டுத்தோகை தால்களுள் ஒன்று சுக்கிளப்பொருள்களைக் கொட்டு கூரியப் பாவாசிய யாப்பால் இல் அமைத்து.

கடின் வாழ்தீடுப் பா நீஷ்காக நாதாட செய்யுள்களைக் கொட்டு. ஒவ்வொரு செய்யுடும் நான்கு அடிகள் முகல் எட்டு அடிகள் வரை இயைந்தோக உள்ளது. இவற்றை இந்தாற்றைந்து புலவர்கள் பாட இருக்கின்றனர்.

கூண்டு கொடுக்கவர் பரிசிகோ என்கூடும் புலவர் அவர். கொல்காப்பியம் எரம் இலக்கு நாள்கள் உரை ஏழுதிய 'பேராசியர்' என்பார் இக்கலையூரை எழுதியுள்ளார். இவரால் எதியை இருப்பது எம்முள்ளுக்கு நக்கினார்க்கியர் என்பார் உரை எழுதியுள்ளார். இந்தூந்தோகையில் உகல் பதிப்பு 915ஆம் ஆண்டு அரிங்கர் சிருக்கள்ளு புரக்கைக்காக் என்பவரால் பதிப்பாகியது.

உலக இயலோடு இயைந்த யகார்க்க நிலையில் இந்தால் பொருளாக எர்க்குதீருக். இநில் சிக்மால் கந்பதைகள் இருக்கல். ஆழமான பொருள் தழுங்கும் சொற் செறியு, உலை நயம், அக உணர்வைப் பிரசிலமிப்பகந்து இலைவாள ஏவும்-எழில் எஃபை இட்டு ஒருந்தோகையில் அமைந்துள்ளன.

கடைச்சங்க காலப்பகுதியில் உள்ள புலவர்களுள் இதில் உள்ள பாடங்கள் பாடப்பட்டதாக கருப்படுகிறது.

நடமாக்க குந்தல்

தலைவிழின் குந்தல் மாமே எல்லா மலர்களின் மலத்தை விடும்நாமளம் டையதாகும் எல்லா பொருளை இரு செய்யுள் கருகின்றன.

சுப்புயுள்

கொங்கநேர் வாழ்க்கை அதிகிறதீடு கம்பி
காமதி செப்பான கூட்டுற மொழிமோ
பழிலியட கெழிடிய நட்பின் மயிலியற்
கெழியயிற் தரிவை குந்தலி
காரியவு முனவோ நீயறியும் புவே!

பாடியவர்: இறையனார்

கிளை: ஜஹான்-நலம்பாராட்டல்

கால்டு கட்டுல்

காங்குடேர் வாழ்க்கை

(கேள் நிரந்த) புந்காடு (களைத் தேடுக் கூற்று) கேர்ந்த (கெளிகை உள்ளும்) வாழ்க்கை (களைக் கொள்ளுகிறோம்) அழிய சிறுக்கச் (உடைய உயர்சாதி) வள்ளுடு!

குநிரதி கம்பி

(நாக்கிலிகும்பிய எனக்கு) இல்பம் (ஆவண குகமணாய் நீ எனக்கு) கராமல்

காமம் செப்பால்

கன்டசு மொழிமா

பயிலியல் கெழு^{கி}

தட்பிள்

மயிலியறி

சுதியெழு^{கி}

அரிசல் கந்தவிள்

நீயறியும் பவே

நறியும் உள்ளோ

(தீ உந்தமொகவே குராய்ந்த) கூ
(கவுலை எண்கள்) கூவாயாக,
(பிறவின் தோழம் எண்ணாடு) பு
பழனிய (மைக்கோ) உரியதாகிய)
ஆக்பிள்ளையும் ச.

(ஆழைய) பயிலின் (ஆரைநடை-பொட்டுச்சூழ்யும்
பெல்புத்தங்கமகாட்ட) காயல் (க)
(வரிசெயாய்) நெருசீய (ஆழை)
(கையுட் உடையவளான)

(ஒப்) பெண்ண் கந்தல் கல்லீ (க
போன்ற)

நீ அளிந்த (ஆபெவிள்க) மலர் (க
நலமாம் பிக்க (மலர்க்குற) உள்ள

நெஞ்சம் கலந்தன

ஒனிப் பிரிவு எஃபா நிச்மால் என்கும் பொருள் இச்செய்யுளில் இழுமதி

யாயும் காயும் யாரா கீயரோ
எந்தையு தந்தையு செம்முறைக் கெளிர்
யாட நீயு மெவிலி யரியும்
இம்புல பெய்ஸ் போல
இக்புடை நெஞ்சந் கார்கலந் தனவே.

பாழயார்: “இம்புலப் பெய்ந்ரர்ஸ்.
சிலை: குறித்தி-இயந்கைப் புளர்ச்சி

குட்டுவிழர்

இனிய கெள் நிறைந்த புந்தாழகனைத் தேஷ்ட்டென்டா-ஸ்ரீப்பாட்டு-குட்டுவி

தேர்ந்த அதன் உள்ள நூத்தேனை தகர்ந்த உந்து கிள்ள கீகமாக வாட்டும் தாயும்
தனைக் கொள்ளிடக்கும் ஆழைய நிறைகளை உடைய உயர்காலி வாட்டே! கூரா கீயரோ
விரும்பிய- எண்கள் இப்பமாவளக் எண்கள் நீ குகமான்க்கராமல் உள்ளுக்கையு தந்தையு
நீ குராய்ந்த ஆவின்சி அபெவிள்கவற்றையே எண்கள் கூவாயாக.

முறைக் கெளிர்

ஒப் நீயு

பயிலின் கோழம் எண்ணாடு பயில்கு -பழனியமக்கோ ஹ
கிய ஆக்பிள்ளையும், ஆழைய பயிலின் தலை நடை - அகள் மெங்கமயான ஹ
கள்க்கூட் கொட்ட காயல் கானும், வரிசெயாய் நெருசீய ஆழையப்பாடும்புல பெய்ஸ் போல
தனையும் உடையவளான ஹப் பெண்கள் கந்தல் கல்லீ உள்ள போன்ற
-அபெவிள்க இனிய மலர்களுள்ளே நலமாம் பிக்க மலர்க்கும் உள்ளவோ?

பகப்பில்பாடுகள்

கெர்சன்: பந்தாஷ, தேன், தேர்ந்த: குராய்ந்த, அப்சி
சிய கிறை, கம் பி: வங்கு, மொழிமா: சுகால்வாஸ், பயிலியல்: பி

செழிய:பொருள்கீய, ஏழா:பல், நறியும்: நடவடிக்கைகள், காந்துவிழர
விருப்பம்-இக்கும், ரீயல்: காயல், செந்தி: நெருக்கம்.

இப்புடை செஞ்ச

ாஸ் கலந்தனவே

(என்) தாயும் (உள்) காயும்
என்கள் (ஸ்ரீநாயில்) உறவிலீரோ!
என் தந்தையும் உள் தந்தையும்
என்கள் முறையிலான உறவிலீரோ!
நாடேம் நீயும் (ஹப்பாழுவற்றிக்கவரர்
ஆல்வாமல் கெந்தல் முள்ளீ எவ்வாச தாள்
ஒயைகரவெயாகுர் அறிந்வள்ளோம்)
செந்தல்க்கிள் பெய்யும் (மழும) நீர்
(அந்த நில மண்ணில் இயல்புத் துன்றிக்
கவந்து செந்திறம் கூடு) போன்ற
அன்புடைய(நமது) உள்ளக்கள்
காமாகவே (இயல்பாகக்) கலந்த ஒன்று
பட்டனவே!

எனது தாயும் உனது காயும் என்கள் முறையில் உறவிலீரோ! எனது கந்தையும் உனது தந்தையும் உள்ளகள் முறையிலான உறவிலீரோ! நாடாம் நீயும் ஹப் பாயும் அறிந்வரை அல்வாமல் கெந்தல் முள்ளீ எவ்வாச தாள் ஒயைகரவெயாகுரை மும் அறிந்வள்ளோம்.

செந்தல்க்கிள் பெய்யும் மழும நீர் அந்த நிலக்கை மண்ணில் இயல்புத் துமையுடன் ஒன்றிக் கலந்துகீச்சு கலந்து அந்த நீரும் செந்திறம் துவக போன்ற அன்புடைய ஹ உள்ளங்கும் காமாகவே இயல்பாகக் கலந்த ஒன்று பட்டனவே!

பெப்பாடுகள்:

கெளிர்: உறவினர், எம்புலம்: செந்திறத்தை, பெயல் நீர்:
நூ நீர்.

புறநாற்று

புற ஒழுகைக்கைப் பற்றிக் கூம் நாடான செய்யுத்தை
கையே புறநாலாவ. 'எட்டுக்கொகை' தால்களுள் ஒன்று இரு.

பஸ்தை தமிழகத்தில் அரசியல் வரலாற்றையும், சமூக வாய்மும் கருவுலமாகக் கொண்டு பள்ளத்தைப் பேரரசர்களையும், கணையும், வீரர்களையும், ஏரா வழிபாட்டு முறைகளையும், அங்காவக்காலை வழக்கங்களையும் விளக்குகின்றன இதன் பாக்கள்.

முன் முழுமளிர் வேந்தர்க்காலைப் பற்றிய பாடல்கள், ஒங்கள் பற்றிய பாடல்கள், வேளிர் முதலிய ஸ்திப்புடையார்களைப் பற்றிய கள், போர்ப்பாடல்கள், கையறைவில, நடகல், மகளிர், கீப்பாய்கல் பற்பாடல்கள் இல்லை காலப்படுகின்றன. கட்டையூ வள்ளுக்கான பாரி, தாந்தி, ஆய், பேசு, அதிகமான் எச்பார்கள் பற்றிய சுழிகளும் பாடுகாலப்படுகின்றன.

இதன் . . . 400 பாடல்களில் 267, 268 குறிய இல் முழுமயாக இல்லை. இன்னும் 44 பாடல்கள் சிகந்தலையாம் இருக்கின்றன பாடல்களே கொல்பில் உள்ளன.

இல்லை 156 புலவர்கள் பாடியிருக்கின்றனர். இவர்களுள் 145 அரச வம்சத்தைச் சேர்ந்தவர்கள். 15பேர் பெர்பாற் புலவர்கள். பீப் புலவர்களுள் ஒன்றையார் மட்டும் 33 பாடல்கள் பாடியிருக்கின்றன வரும் கீவு பெருமான் பற்றிய கடவுள் வாழ்க்கைப் பாடல்கள் பெஷு ணாரி என்பார் பாடி இருக்கின்றார். இதைத் தொகுத்தவர் பெயர், வில்லை.

கடைச்சிதம் காலத்தில் பாடப்பெற்றதாகவும், அங்காலத்தை
கொல்பப்பெற்றதாகவும் இல் காலத்தில் பெற்றுக்கொண்டுள்ளது.

இறுப்படையும் பொருப்படையும்

விளைக்கலந்து காலத்தில் அரசு வரிவென்றுவதை எதிர்த்தி வாதித்து தீர்க்குமிக்குமில்லை

உருத்து விளக்கியது.

கெய்யுன்—

நனிரு முந்தீர் ஏரி யாக
வள்ளிட வழங்கா வாணம் கடிய
மன்றிரி கிட்கைக் கண்ணமிழிக் குவரி
உரசுமுனை ஓானை மூர் உள்கும்
அரசுகளைப் படுவத நின்கே பெருபு
அலங்காறிக் கணி நால்விளி டோரிரிடம்
விவந்தகளிர் வெளிரி கெள்பும் பட்டிடம்
அந்தன் காவிரி வந்தகவர்பு அட்டத
கோருகொள் வேலிக் கோற்றம் போல

கால்நடைக்கட்டல்

கிட்டு முந்தீர்

கியாக

கிட்டிட வழங்கா

கனம் குடிய

க்கிணி கிடைக்கைத்

உரசுமுந்து

கன

பரி உள்கும்

பக எண்படுவன

(அருளியிக்க) ணிரித்த தமிழகை உரிமையுடை
யலர் (துக)

(பரந்த) செறிந்த பெருக்கய(நீர் குழப்
பெற்ற) கட்டி (தனை)

எல்லையாக(கொட்ட)

காற்கட்டிடயில் வீசாத

வானம் (பரந்த) கவிய (விளங்கம்)

(ஒங்கமிழு) நலம் செறிந்த இடப்பறப்பை

வெந்தி மூர் கொட்டும்

(நாற்) படைகள் (உடன் கடிஜூட்சிசெய்யும்)

உவேந்தர்களை (உரகன்) உள்கும்

(விறப்புக்குரிய) அரசு என்ற கொல்லப்படுவத

ஆடகள் கரும்பிக் கவர்பு தட்டிலம்
நாடுளைப் படுவது நின்தே அக்கை! ஒங்க
நாடுகெழு செல்வத்தைப் பீருகெழு வேந்தே!
மீன் கூளன் எனவ கேள்மதி:
அறம்புள்ள நஞ்ச செங்கோல் நாட்டக்கி
முறைவேல்லு பொழுதில் பகல்லனியோர் ஈர்கு
உறைவேல்லு பொழுதில் பெயல்பெற்றோரோ!
தாயி! சுமநீச கோருகிறன் கொஞ்சு
மாக விசம்பிள் நடுவுநில் நாஷ்லக
கங்கொர விளங்குமதின் விள்கொர வியக்குகட
வெயில்மறைக் கொட்டங்றோ அக்கே வருந்திய
ஒருமறைப் பட்டவே கர்வெல் வளவு!
வெளிநிடப்பெயங் களீவில் வீற்றுவீற்றுக் குப்பக
கனிந்துகூம் பொகுக் கண்காக் பறந்தலை
வழுப்பட தாங்கிப் பெயர்புறத் தார்த்தைப்
பொகுப்பட தழும் கொற்றமும் உழுப்பட
ஞ்சால் மருங்கின் சுந்தரம் பயனே!
மாரி பொய்ப்பிழும், வாரி என்றிழும்,
ஒய்தை இல்லை செயற்கையில் கோஞ்சும்!
காவலர்ப் பழிக்கமலூக் கல்லக்கு காலம்
அநந்த அறிந்தன யாயில், தீயுந்
நொலம் வாரர் பொலுமொயி கொள்ளாத
பகுபுறம் தஞ்சர் பாரம் ஒம்பிக்
ஏடுபுறம் கருவை யாயின்தி
அடிபுறம் தலைவர் அடங்கா கோரே!

பாடியல் : விளைக்கை நாயக்கார்
(சோழவேந்தகளாகிய ணங்குற்ற
கீத்துத்தீய கிளி எனவனைப்
பற்றி)
பாடான் தீயை : செயியறிவூராக.

நிலதே
பெரும்
நால்வயிக்
ஆலங்கதீர் ஈவி

கொள்ளிடம்
கெட்டுபுலம்
இலங்க ஈரி வெள்ளி

படரிடி
அந்கன்காவிரி வந்து
வெர்பு ஆட்டந
கோடுகொளி வெவிள்

கோநிறத்தோல்
சூருக்க கரும்பிள்

வெங்ப தடங்கம்

நாடுளைப்படுவா
நிலதே
அத்தக
நாடுகெழு செல்வத்தை
(பெருக்கு வெந்தே!
நிலக கூவல்
எனவ கேர்மதி
அறபுரித்தன்
செந்தோல் நாட்டதி
முறைவேர்மு பொறுத்து
பக்கி எனியோர் ஈட்டு

உறைவேல்டு பொறுத்து
பெயல் பெற்றோரே

கோடி சுமந்த
கோடு அறிவொன்று
மாக விக்மிக்
நடவுநிக் ராஷ்டிக்

காஷ்பொர விளங்கம்
நின் விள்பொரு
வியிக் கண்ட

உள்ளடைய(ஏரச என்ப)தீ
பெருமானே!

நாற்புறத்திலைகளிலும்
(ஆரைந்த) கத்தனில்லாம் (பரந்த) ஆ

(உடைய) கலீரவள்
(இயல்புக்கு மாறாக) கொள்ளினால்

கெள்ளிலையில்
பிரகாசிக்கும் ஒளி(உடைய) நட்சதி

(இயல்புக்கு மாறாகத் தோற்றி) விற்கூறம் பொகுதக்கூகள்

காளப்பட்டாலும்
அழிசை ஸிரிசை(பொகுந்தி) வளிந்த பனந் காரிபின்

(ஆறாவாய்க்கால் வழியாக) வந்த நீர் வீற்றை கிடப்ப

(எங்கும்) வழிப்புத்தனக் கொட்டுறந்தகலை

கொஞ்ச(யாகக்) கொட்ட அம்புக்குபடி நாள்கி
பவையின்)

தோற்றுத்தினப்போல
அகச்சித்த(முற்றிய) கணுக்கள் (உடபொகுபடி கரும்
கரும்பின்)

வெங்கமயாக பக்கள் அசைந்தாடுத்தாந்திரமும்

புச் சோவகும் மற்றும் வள்ளுக்குபடி

கொட்ட)

நாடு என்டு சொல்லப் படுவத் த்தகள் பயனை

உள்ளடைய(நாடு என்ப)தோ

அத்தகீமயாக
செல்வட் பொகுந்தை நாட் ட(ாரி அந்தீம்

பெருமக்களிய வெந்த கே!

உக்கட் (மில் வார்த்தைகள்) கூறும் அப்கையில் தோக்கிடத்
என்னவென்று (நீ) கேட்பொயாக!

அறம்பிந்தி அமைந்த
(உ), செங்கோல் ரைமும்) கூட்டு நந்த

(ஒவேர் தல்லை) நீதி வேல்முபோல் யா யின்

செவ்வி(கொடுக்க) எளியில் (நீ) என்னால்மலாளர்

காட்டி உடையோளாய் (ஒருப்பீர் அ

இத் தெங்கியமயிக்) நர்க் கூவிய வேல்முபோல் பாத மொழி கொள்ளாத

(பெரும்) மழுமயைப் பெற்றவபோது கு குறம் கருநர்
பயன்வார்) குவர்.

கரியனத்துக்கும்தல் (கிரிவு)போல் கூ காம் தூம்பி

பாலமாகத்திருக்கு (வந்த) மேகம் டிபுறம் கருவை

தீய தீகாயத்தின் நடுவிலே நிட்ட குங்கள் (உள்ள கீர்தி)
மறைப்பத் தோல்

மேல் உங்கி (நிற்க) விளங்கம் டிபுறம் கருவர்

உள்ளடைய உயர்ந்தகான
பெருமையிக்க (வெள்கொந்தாக்க) கண்

வெயிலை மறைக்கக் கொள்டு அன்ற
கரிய வேல் (ஏந்தாம்) கோழுவே!
(உ) வெள்கொந்தாக்கடையட்டப்பா)
அப்போல வருந்தம்
ஏடுமக்களின் (உப்பத்தை) போக்க (அருள்)
செய்வதற்கே (தூம்).

(பாலவரின்) யாகைட்டொலுகின் (அவர்கள் உட்டட) பொகு விய காலத்தில்
அரீராட பஜைபின் காஞ்குகள் (போல)
ஙங்க காஞ்க (வெநாசிக) ஆக்க
(அக்ராராசின் அப்) போர்க்கூம் (கண்ண்)
உள் பட்டவீர் (அவற்றை) ஏசிர்த்த
(உ) புசு (உண்மாட) புமுலன் (காட்டு
சுத்தசெய்ய வெள்ள) குரவாரிக்க
போரில் (உட்பட்டவீரர்) கேட்டின்த
(உட்கூரிய அந்த)
வெற்றி என்பத
நில்க்கடி கூப்பை (காள்டு உழுதலால்)
(அலோர்த்த) (வயலின்) கால்பெல்லாம்
விளங்கந்த (நெல்லெளின்) பயனால்காளி (என்ப
கை நீ மரந்தல்விடாக),
மலைபெய்யாத போளாம்,
வினைக்கல் குறந்த போளாம்,
(குமோம்) முயிரைக் குலவாக (தீங்கள்கி)
செய்வதகாராக (வந்த) கோள்ளினால்
நில்விடம் குக்கு (பீப் புமி கூயிய) உலகம்
காவலரையே பழிக்கும்.
அகனை நஞ்ச (நீ)
உறுநிக்கள் என்றால்
நீயும்
(மாங்பட்டு) எறை குறி (உதாசீனம் செய்யும்)
அயல் வர்களின்
பொல (வான கோள்) பேச்சுக்கூன (மனதில்)
கொள்ளாதே
(முகவில்) எரு: (கொள்டு ஏப்பட்ட) வயல்
(நிலக்கட உரும்) உழவர் குறியிகர் (கக்கீல)
பாலகாப்புத் தந்த (இதனால்)
(ஏனைய) உழிலிர் பலரும் (பளிபோக
அவர்களுமிழும் பாவகாத்தி) கருவாய் (குயின்)
(உ) குவைக்க) அடங்க கோரும் (கட)
(உ) அடுவனை வந்த போற்றவர்.

கருத்திடை.

அனுமிக்க-உளிர்த் தமிழ்கள் உள்ளமயுடுவராக பார்வாரி.

நீ பகுப்பு நீர் குழப்பற்ற ஈடுவதனை எல்லவாகக்கொட்ட கூடுப்பொருட்டீ
டிடுமில் வீராக வாஸம் பரந்த கவிதீ விளங்கம். இட்கமிழு நூல்களினால்: கலி, வளி: காற்று, வூ: எல்ல, நீரிடு: பகுப்பு நீர்,
டிடப்பற்பை வெற்றிரகச்சொட்டு நாற்படடை டஞ்சு குழ குட்டிரையில்கூடல்: காட்டுப்பு, இலங்கை: பிரகாரித்தல், கவரபு: வெறிப்பு,
முவேந்தரிகாக அரக்கால்குழ நீட்புக்களாய் அரசு என்ற சொல்லப்படுவது: அட்பு, கடங்கூல்: அகாதல்டு புது: பகுப்பு, பதன்: என்வி,
டைய அரசு எப்பத ஆலம்.

பகுமானே! நான்ற சிலைகளும் அனைத்து கூடுகளும் சம்பு: குளாய், விளக்: பகுமை, வெளிறி: முந்தாக, களிய: யானை,
ஒனியினை கொடுக்கல் காத்துவி சியல்புகளமாராக கோள்ளினாலும், பறந்தலை: போர்க்கூம், கரிக்கி: அரவாற்கூட, கொற்றும்: வெற்றி,
கிளையில் பிரகாரிக்கல் ஒனியுடைய நட்டக்கிரம் இயல்புகளமாறாக்குதலோரி: மை, வாரி: விளைக்கல், நொலமாளர்: அயவர்-உணர்வீம்கீசு
காலப்பட்டாலம் அழகிய ஏனிக்கி: பொழுத்திய காவிரி பூர் வாய்க்காரி, அடிபும் கலைவர்: அழைப் போற்கவர்,

யாக வந்த எங்கம் தெறிப்புகளைக்கொடுக்க-கொல்லியாக்கூக்கொட்ட
அம்புகளிலே கோற்றக்கிளைப்போல அனைத்திற் குர்சிய குழுக்கள் உட
கருப்பின் வெள்ளையான புக்கள் அனைத்தாலும் கருப்புக்கோலைக்குழும், யா
வளங்கும் கொட்ட நாடு என் சிலால்லப்படுவது உடையதை நாடு ஸ
அந்தால்லையான செல்வச்சன் பொழுத்திய நாட்டுவை ஆழும் பெருமையா
வேந்தகே! - உண்கூச் சீல வார்த்தகன் காசிரேஷ் என்வெல்டு நி
பாயாக!

அறந்திக்கூ அமையும் உள் செங்கோல் இழையும் குட்டியில்
பால் ஒருவல் தன்கூ நீரி வேல்டுப்போஷரத்தில் கொடுக்க எனில் நீ
க்கூ காட்டிரி உடையவைய் இருப்பீர். இவ்வாடு உள் செங்கி இல்லாக கூ
யில் நீர்த் தனிய வேல்டுப்போல பெரும் மழுபையேபற்றகபோல் யா
வார் அவர்.

குரியின் சுமந்த சீரிவச போல் செங்கு ஒரு பக்கமால்
வந்தமேகம் துறியதூகாயக்கீரி நடுவிலே நீர்த் துங்கன் உரின குரியதை
பல போல மேல் ஒர்கி ஏற்ற விளங்கம் உடையதை உயர்த்தகாக பிற
மிக்க வெல் சொந்தமீட்டை வியாலமறந்தாகி கொட்டு அல்ல, கா
ந்தம் சோந்து! உள் விளைவாற்றுக் கூடுதல்போல் அங்குப்போல் அல்
ஏழமக்களில் விளப்புகளைப் போக்க அஞ்சி சம்பந்தமேயானம்.

பக்கவளின் யாலைக்கொல்கீகள் அவர்கள் உட்டுட்டு பொது
காலத்தில்-முந்தாக பள்ளிக் குட்டுக்கோல் தீங்காந்தி வேறாக்கிக்
றகாயை அப்போர்க்களைக் காலி-உள் படத்துரி அவற்றை எதிர்க்கி உட்பு
ஒன்றாக புறாநாட்டு ஒட்டுக்கீழ் வெள்ளி சுறவாரிக்க போகி- உ
வீரர் கேட்டிருந்த உண்ணாய் அந்த வெற்றியெங்கம் - நிலத்தை வலப்பு
6 உழுதலால் அங்கார்த்த வயலின் கால்பல்லாம் வினந்த நெல்களில் உ
தான் எப்பதை நீ மறந்துவிடாதே!

மழுபையாக போனாம் விளைக்கல் இறைந்த போனாம்
அம் இயற்கையல்வாக சீங்காகி செயற்கையாக வந்த கோள்ளினாலும் சில்
வன் எற்றால் நீயும் உள்ளைமாறாட்டு இறைகளி குறி உதார்த்தம் செய்திரு
வர்களின் பொனவான கோள் பேச்க்கைவை மனில் கொள்ளாக- முக்கி
கொட்டு ஏர் பட்ட வயல் நிலத்தை உழும் உழவர் இழயினர் குழுக்களுப் பால்
நீல-கிளை உண்டு இழயினர் பழுமூலப்போக அவர்களினையும் நீ பால்

கலுவாய் குளி உள் துவாக்க அடத்தாதோகும் உள் அடக்கன வந்த

எனிர்நீரும் ஜெற்யாத சோவமி

கேளம் தீந்கொடைச் சீரியாற்பு பால்

சாய்க்காவாம் யானை காழ்கோத் தங்க

தூங்கோல் தகைக்க தெங்குத் தாக்கினா

குளிய கால்களின் தலிக்கைக் கறி

விளவல் குணா முதலாய் இரவலி!

தெடிக் கீங்கள் தாக்கயம் போவக்

கொங்க்காகக் குறைபாக் கஞ்சை வியகரி

அஞ்சீ அங்கை சுடுக் குறியாக

இருமருந்த விளைக்கல் நன்னாட்டுப் பொஞ்சன்

கிளிலி வளங்கள் நல்லிகை யுள்ளி

நாந்த நாட்டக் க அவ்காற் பறவை

கீ.வள் காம்பல் காங்கர் ஆழம்

வெவ்வி மைப் பள்ளி சீலாற்பு

பாதிரி கமழும் சுதி ஒன்றுதல்

ஒங்கை விளிவொடு மெங்கெல் இயலிக்

கெல்வை ஆபிள் செங்க புதுவை

விழுஞ்சி மாக்கர் பொல்பெற் நன்கொர்

தெலப்பாடு அக்கி அவன் ஈகை

நிலைக்க வேல்டா வாழ்க் கவன் கானே.

பாடியக: சோலூர்க்கிழார்

(சோம வெந்தகளாகிய எ... பூட்டிக்கை

தீசிய கீள்ளி வளவுணப்பற்றி)

பாடாள்கிளை: பாதாந்:ப்படை

உகாட்டு கட்டல்

தேவம் தீந்தொகடச்

சீரியாழப் பார
கயதிலாற் யாமை
காழுகோத் தன்ன

தாங்கோல் தலைத்த
தெங்கர் மாக்தினை

இனிய காள்ளிவு
தனிசெக்க கறி
விலை தூணா

முஷவாய் இரவல :

தீதி ஒன்றுதல்

நீங்கை விரவிமயாடு

மெல்லுமெ பேவிச்
நன்காட்டுப் பொஞ்சன்

சீரினி வளவு
நல்லூர் யுள்ளி

செங்கவ குபிக்
ரிமுகுந்த வினாக்கல்

செல்லல் தேவை

எட்டுத் தீக்குதி
தாங்கும் போலக்
கொள்க் கொள்க்
ஏற்றப்படாக் கழுட
வியுக்கர்
அடுத் அவ்வு
குதுத் அறியாடு

அங்கார் பறவை
நாந்த நாட்டதே

கேள் போந்த இனிய பாட்டினை(கிள்ளு)

வாவிலில் வாழ்த்திற்ற ஒமை நிலைய மாக்கன்

ஒநுமிபு(கணால் செய்யப்பட்ட) அங்கு பாங்கபற் றன்னகோர்

கோர்க்கப்பட்டைப் போந்த வெப்பாடு அன்றை

நன்யை கோவிலால் பிரிக்கப்பட்ட என்ற ஈடு

(ஆழுசிய) ஒன்னிவான் வீவிக்கன்(ஒன்றையுடைய) உடுக்கை(ஒன்றையில்)

ஒன்றப்பட ஈந்த டெக்கில்(கந்தி) நீண்ட சீடுஷப்

நீண்ட(ஒன்றையில்) செல்க! எங்களிரி கமஞும்

(நீர் என்னிடம் உக்கல்) கேளவ ஆனங்க வேந்டா

(எல்லாம்) கேட்டிரோய்(உக்கல்)

யான்னல் அன்னீடுகயும்)

ஏந்த அவன் காளே! முதியவனே, (நீ உமங்குத் தேவையா

கேட்டுப் பெறுவதந்து

(ஆழுசிய) குந்தலை(உடைய உத்து)

பொருந்தியவான்

நீண்டக(கந்தி மற்றுவிளையும் உது) விலில் வாழ்த்திற்ற ஒமை நியும்புக்கால் செய்யப்பட்ட அங்குகளில் கோர்க்கப்போரு

மெல்ல மெல்ல(நடந்து) சென்ற நீ ஒன்னிலையை உடுக்கை"ஒன்றையில் ஒன்றப்பட ஈந்த நித்திடுத்தில் சந்து வளமிக்க (பெருமக்குரைய சோஷு) வெந்தகள் கீழ் ஒன்றப்பாடில் சென்று" என்கறி நீ என்னிடம் உக்கல் தேவையானவை வொழும் கேட்டிராய், உயியவனே! நீ உக்கல் தேவையானவற்றாக் கேட்டுப்

கிள்ளி வளவு(குவிக்)

நந்துகுழு(நீ உது) உள்ளுக்குலை மூலதந்தீ-ஆழுசிய கந்துவெட்டு உடைய உல்லைப் பொருந்தியவான் நீண்டகந்துக் குதுகும் நீர் கங்க உர்மீக்கிலே குதுகு-வாந்தி ஆங்க நீ செல்வாயானால்,

செல்வாயானால்

(அல்லி டம் உக்குப் போக்குவரதை) பெரும் செல்வுக்கையும் பெற்றவன் ஆவர்.

(அந்தியும் நீர் பெலும்) செல்வுக்கை அந்திரும் ஆவர்.

ஒத் தநும் மாக்குதை

(பன்னிரில்) எனிர்ந்த ருந்துளை) நீ கொள்கை கொள்கை கொள்கை

ஒறைஷு படாத சோந்த உரை சு

(அவ்வு) பெருமம் (பொருந்திய) பாள்கிடுத்துப் போல் கந்தசயலான ஆடப்பட அல்ல அவனை கொட்ட.

அடுப்பு(எனிர்ந்த) தெருப்பே அந்து

(போந்த பகுவரால்) எனிர்ந்த நீ அன்றை என்ற அநிய

பெரியாகு(நீ)

ஒரால்(கணால் உடைய) வஞ்சுக்கும். வாழ்க அவன் புகு!

நாயிய மாம்(தவன) விடும்பி

கிள்ளும் (நீசுக்கல்(நீனி) கும்பல் மலர்களில்)

மேலே (அமர்ந்திருக்கு) தூகர்ந்து (கேள்விகள்) உன்றும்.

விரைவுப்பட்ட (சாட்டுக்கூடி) சென்றமக்கள்

(எளிப்பாராமல்) பொள் கிடைக்கு போல் கந்தசயலாய்(ஆடப்பட) அல்ல அவனை கொட்ட.

(அவன்) தகும் எக்குப்பாகுளை(நீர் பெற்றநால்)

பானாக்கிய (உடைய) இநிய எழு (கனில் ஏற்றும்)

பாதிநிப் பக்குள் மாக்கும்.

(நீவே) ஏக்குவும், "நினைக்கவேண்டாம்" (நம்பிக்கையோடு செல்லவாம்)

வாழ்க அவன் புகு!

கேள் போந்த இனிய பாட்டினை ரூஶ. கிள்ளு . . . சீரி யாத்தப்பானனே.

பொருந்தியவான் நீண்டக(கந்தி மற்றுவிளையும் உது) விலில் வாழ்த்திற்ற ஒமை நியும்புக்கால் செய்யப்பட்ட அங்குகளில் கோர்க்கப்போரு

மெல்ல மெல்ல(நடந்து) சென்ற நீ ஒன்றையிலையை உடுக்கை"ஒன்றையில் ஒன்றப்பட ஈந்த நித்திடுத்தில் சந்து வளமிக்க (பெருமக்குரைய சோஷு) வெந்தகள் கீழ் ஒன்றப்பாடில் சென்று" என்கறி நீ என்னிடம் உக்கல் தேவையானவை வொழும் கேட்டிராய், உயியவனே! நீ உக்கல் தேவையானவற்றாக் கேட்டுப்

கிள்ளி வளவு(குவிக்) நீர்க்குழு(நீ உது) உள்ளுக்குலை மூலதந்தீ-ஆழுசிய கந்துவெட்டு உடைய உல்லைப் பொருந்தியவான் நீண்டகந்துக் குதுகும் நீர் கங்க உர்மீக்கிலே குதுகு-வாந்தி ஆங்க நீ செல்வாயானால்,

நீண்டுக்கும் உடைய மனையேயாக மெல்ல மெல்ல நடந்த செல்ல வளங்கள் மிகு ருகுமக்குரைய சோழநாடுகளை உடையவானை வேந்தன் கீர்விலையை தனிக் குதுகும் நீர் கங்க உர்மீக்கிலே குதுகு-வாந்தி ஆங்க நீ செல்வாயானால்,

நீண்டுக்கும் உடைய மனையேயாக மெல்ல மெல்ல நடந்த செல்ல வளங்கள் மிகு பகுதுகும் நீர் கங்க உர்மீக்கிலே குதுகு-வாந்தி ஆங்க நீ செல்வாயானால்,

நீண்டுக்கும் உடைய மனையேயாக மெல்ல மெல்ல நடந்த செல்ல வளங்கள் மிகு பகுதுகும் நீர் கங்க உர்மீக்கிலே குதுகு-வாந்தி ஆங்க நீ செல்வாயானால்,

நீண்டுக்கும் உடைய மனையேயாக மெல்ல மெல்ல நடந்த செல்ல வளங்கள் மிகு பகுதுகும் நீர் கங்க உர்மீக்கிலே குதுகு-வாந்தி ஆங்க நீ செல்வாயானால்,

நீண்டுக்கும் உடைய மனையேயாக மெல்ல மெல்ல நடந்த செல்ல வளங்கள் மிகு பகுதுகும் நீர் கங்க உர்மீக்கிலே குதுகு-வாந்தி ஆங்க நீ செல்வாயானால்,

நீண்டுக்கும் உடைய மனையேயாக மெல்ல மெல்ல நடந்த செல்ல வளங்கள் மிகு பகுதுகும் நீர் கங்க உர்மீக்கிலே குதுகு-வாந்தி ஆங்க நீ செல்வாயானால்,

நீண்டுக்கும் உடைய மனையேயாக மெல்ல மெல்ல நடந்த செல்ல வளங்கள் மிகு பகுதுகும் நீர் கங்க உர்மீக்கிலே குதுகு-வாந்தி ஆங்க நீ செல்வாயானால்,

நீண்டுக்கும் உடைய மனையேயாக மெல்ல மெல்ல நடந்த செல்ல வளங்கள் மிகு பகுதுகும் நீர் கங்க உர்மீக்கிலே குதுகு-வாந்தி ஆங்க நீ செல்வாயானால்,

நீண்டுக்கும் உடைய மனையேயாக மெல்ல மெல்ல நடந்த செல்ல வளங்கள் மிகு பகுதுகும் நீர் கங்க உர்மீக்கிலே குதுகு-வாந்தி ஆங்க நீ செல்வாயானால்,

நீண்டுக்கும் உடைய மனையேயாக மெல்ல மெல்ல நடந்த செல்ல வளங்கள் மிகு பகுதுகும் நீர் கங்க உர்மீக்கிலே குதுகு-வாந்தி ஆங்க நீ செல்வாயானால்,

நீண்டுக்கும் உடைய மனையேயாக மெல்ல மெல்ல நடந்த செல்ல வளங்கள் மிகு பகுதுகும் நீர் கங்க உர்மீக்கிலே குதுகு-வாந்தி ஆங்க நீ செல்வாயானால்,

நீண்டுக்கும் உடைய மனையேயாக மெல்ல மெல்ல நடந்த செல்ல வளங்கள் மிகு பகுதுகும் நீர் கங்க உர்மீக்கிலே குதுகு-வாந்தி ஆங்க நீ செல்வாயானால்,

நீண்டுக்கும் உடைய மனையேயாக மெல்ல மெல்ல நடந்த செல்ல வளங்கள் மிகு பகுதுகும் நீர் கங்க உர்மீக்கிலே குதுகு-வாந்தி ஆங்க நீ செல்வாயானால்,

நீண்டுக்கும் உடைய மனையேயாக மெல்ல மெல்ல நடந்த செல்ல வளங்கள் மிகு பகுதுகும் நீர் கங்க உர்மீக்கிலே குதுகு-வாந்தி ஆங்க நீ செல்வாயானால்,

நீண்டுக்கும் உடைய மனையேயாக மெல்ல மெல்ல நடந்த செல்ல வளங்கள் மிகு பகுதுகும் நீர் கங்க உர்மீக்கிலே குதுகு-வாந்தி ஆங்க நீ செல்வாயானால்,

பதப்பொழுதி

கயம்: எனி, காழி: இருந்பினால் செய்த அடிபு, கனக்கு: பிரீக்லூஸைய ராசிட்
தீவு: உடுக்கை ரீச, தனிகல்: ஒனைப்பாராதல், அடுத்து: அடுப்பு கமக்கென முயலா நோக்காள்
நெகுப்பு, குத்து: பக்கார் போரிள்போசு வர்க்குப்பு வைக்குற் பந்து நீர்க்கென முயனநர்
இருக்குந்து: சோஷ-தங்கர், ஒருசு: புசு, நாற்றும்: மாம், விழும்யானே
வெங்குகல்: அல்கதல், காஷ்கர்: மேலே, வைவு: கைப்பொருள்,
துதி: கந்தல், ஒருஞ்சுதல்: பொஞ்சிதல், விரை ஒம் மாக்ஸ்: விரை
காட்டில் நின்றும் வெட்ட அரிள்லைக்கும் மக்கள், கலைப்பாடு: கந்து குட்டிலை
குகை: கோடை.

ஏன் மாட்டி

பிரீர்க்கிளை உயலநர்

ஒசும்யுளி

உட்டால் தீம்பும் வுவகம் நீதிரர்
அமிழுதம் ரீயல் தாயிம் ரிலிச்னெட்
கமியர் உட்டால் ரிலைரே மினிவர்
உஞ்சல் ரிலர்பிளர் இலீக்குவர் அல்லிப்
புசுமினில் உயிருந் கொஞ்சனவர் பழியவிள்
உலகுட்டு பெரிடம் கொள்ளவர் அயர்விலர்
ஆன் மாட்டி அனைய ராசிட்
தமக்கிளை முயலா நோக்காள்
பிரீர்க்கிளை உயலநர் உன்மை யானே.

கொஞ்சு_கூட்டு

பாடியல்: இளம்பெருவுறுதி.
பொலூலியல் தீவு: பொருள்விமாழிக்காலி
உட்டால் அம்ம இல் வுவகம் உண்டுக் குடியாக ரீவ்வுலகர்த்தி
நீதிரர் அமிழுதம் ரீயல் தாயிம் ரீதிர் (உயிருந்தெளிய)
இலீர் எந்த அமிழுதம் ரீயல் தாயிம் ரீதிர் (உயிருந்தெளிய)
கமியர் உட்டால் ரிலைரே மினிவர் அமிழுதம் ரீயல் தாயிம் ரீதிர் (உயிருந்தெளிய)
.. ரிலைரே மினிவர் அமிழுதம் ரீயல் தாயிம் ரீதிர் (உயிருந்தெளிய)
முளிலூர் பிரீர் அல்கவர் அல்லிப்
பிரீர் அல்கவர் அல்லிப்
குத்துகல் இரர்
புசுமினில் உயிருந் கொஞ்சனவர்
பழியவிள்
உலகுட்டு பெரிடம் கொள்ளவர்
அயர்விலர்

ஒப்பிபாழுதி

நீதிரர்: தேவர் கலைவர், மூனிகல்: விளம்-விலட்டுக்கல், குத்துகல்: சோம்பல்,
யரிவு: தளரிவு, மாட்டி: மசிம.

பாடியல்: இளம்பெருவுறுதி.
பொலூலியல் தீவு: பொருள்விமாழிக்காலி
உட்டால் அம்ம இல் வுவகம் உண்டுக் குடியாக ரீவ்வுலகர்த்தி
நீதிரர் (உயிருந்தெளிய)
அமிழுதம் ரீயல் தாயிம் ரீதிர் (உயிருந்தெளிய)
(அங்கம்கல்) இளியல் எங்க (கலைத்து) தழும்யுளி
(அங்கத்தீ) காமே தனித்துநீர்த்துக்கு (அங்கத்தீ) தழும்யுளி
(விருப்பு) ரீவ்வாகவராகவே (விருப்பு) அவர்கள் எவ்வோடும் அனம் கொள்ள
பிரீர் அல்கவர்த்து (தாமும்) அல்லி கொட்டு வானால்
சோம்பி (இருப்பவராவும்) இரர், புகும் எந்தால் (அவர்கள்) உயிரூற்று
பர். பழி எந்தால்
உலகும் முழுவுமே பெருவ்தாயிடம் (கொள்ளவும் மாட்டார்கள்)
(வெர்கள் எப்போதும்) அயர்வு (மாட்டி) ரீவ்வாகவர்கள்.

ஏந்தகைய மசிமக்கீல
உட்பட்டவராசி (வாழ்பவர்கள் காம்)
தமக்கென எல்லுமேசெய்யால்
பிரீர்க்கிளை உழப்பர் (அன்வாட உழுக்காம்)
உள்மொள இயல்பு தல்லைகளை (அவினாரி
தல்லைகள் காரணக்களாம்).

உண்டுக் குடியாக இந்த உலகத்தில் நீதிரர் உட்பத்துப் புதிய
மே கிடைப்பகாயிடம், அது கமக்கை பிக்கும் இலியல் எக்குக்குநீர் அனால்காலே
விள்க உண்ணுத்தான் விடப்பு ரீவ்வாகவராகவே இயப்பர். அவர்கள் எவ்வோடும்
விளை கொள்ளார். பிரீர் அல்கவர்தாங்க் காமும் அல்லி இந்தக் கொட்டு வானா
சோம்பி இருப்பவராவும் இரார்.

புசும் எந்தால் விவர்கள் தமக் குடிரயும் கொடுப்பர். பழிகள்
மக்குதயை எந்தால் கமக்கை இந்த உலகம் முழுவுல்பே கிடைக்கக்கூடியகாக
குந்தாலம் ஏந்த கிடைக்கும்மாட்டார்கள். வெர்கள் எப்போதும் அயர்வு-மயத்
ங்கர்க்கி ரீவ்வாகவர்களால் இயப்பர்.

நீத்தகைய மசிமக்கீல உட்பட்டவராசி வாழ்பவர்கள் தாள்-தமக்கீல
குகை எல்லுமே செய்யால் பிரீர்க்கிளை உழப்பர். ரீவ்வால் இதழங்கலும்
உள்மொள அவர்களுடு இயல்புக்கும்மைக்களே அவினாரிகள் தல்லைகள் காரணம் அமையும்.

ஒப்பிபாழுதி

நீதிரர்: தேவர் கலைவர், மூனிகல்:

புல்லூறு பிரக்தியோ?

பையோர் குடார் வளையோர் கொய்யார்
நல்யாழ் மருப்பிள் மெல்ல வாங்கிப்
பாளன் குடாள் பாஷின் ஜிலியாள்
ஔள்கம் கோந்து கூடுவர்க் கடந்த
வல்வேற் காந்தக் மாய்தக பிள்ளந
முல்லூறு பிரத்தியோ ஒல்லையர் காட்டே?

பாடியல்: ஒடவாயில் நல்லாகனார்
(ஒல்லையர் சிஹான் என்பாளிக்
மகள் பெருச்சாத்தகள் என்பவர்
பற்றி)

பொலூலியல் தீவு: கையடி நிலை.

கொட்டு கட்டி

ஒல்லையர் நாட்டே
உள்ளோர் குடார்

வள்ளோர் கொம்யார்

நல்யாழி மருப்பிள்
மெல்ல காங்குப்
பானாம் குடான்
பாஷனி அடியாள்
ஆல்யம் கோந்த
ஆல்வர் கடந்த
வல்வேற் காத்தன்

மாய்ந்த பன்றை

மூல்லையும் பர்க்கியோக்

குடுக்குத்தூர்

கொடையாள்மையும் தாளாள்மையும் பிரீக-தாங் வீராள்மையும் பட்டுக்கி எப்பிரீகான வர்கள ஏதிர்க்கி கொள்ள வலிமை பொதுநாச் சையுடைய பெருச்சாக்கள் இந்தப்பட்ட பிரீக-கொள் ஏற்பட்ட காங்க சயரத்தினால் இளைப்பலுக்கு, வர்கள் எவ்வுமே குல்லால மலர்களுக்கு மீல் மாலயாக்கி குலுவதிலை. இளைப்பலுக்கு மகனின் காலும் அம்மீரிசால்லுபவர் போல் அவர்கள் குலுவதிலை. நல்ல கண யாழில் கோட்டினை மெல்ல வளைத்தி சிரக்காம் பானாம் கூட அவற்றை குலுவதிலை-பாடிவிதால் அவற்றைப் போட்டு பரிசுக் குலுவதிலை. அப்படி ஒருக்க அல்லவை செந்தே! நாட்டுக்கி என்கார் நீ பர்க்கியீர்க்காடுய?

பழப்புபராகுந்

சினோர்: இமை வீரர். வள்ளோர்: வளையல் ஆதித்த மகனின், இன் பரிசுகள், மருப்பு: யாழிக்கோடு, பாளர்: பாகும் கால்களினி, பாஷன், வல்வேற்: வல்கம் பிரீக வேல், மாய்ந்த: இந்த.

ஒல்லையர் என்று (நாட்டு) நாட்டிலே
இளைப்பலுக்கு-வீரர் (குல்லால மார்
துக்கீன்-மால்யார்) கடமாட்டார்கள்

வளையல் ஆதித்த (இளைப்பலுக்கு)
குஞ் (அம்மலர்களைப்) பறிக்கமாட்டார்கள்

நல்ல யாழில் கோட்டினை

மெல்ல வளைக்கி (பாகும்)

பானாம் அதைச் சுடமாட்டாள்.
பாஷனி அடியாள்

ஆல்யம் கோந்த
ஆல்வர் கடந்த

வல்வேற் காத்தன்

மாய்ந்த பன்றை

மூல்லையும் பர்க்கியோக்

சீசிரியப் பா அடு பெயர்பெற்ற செய்யுள்கள் நாடாந்திரு பாக்
குஞ் (அம்மலர்களைப்) பறிக்கமாட்டார்கள்.

நற்றினம்

அக ஒலுக்கீ கண நாட்டு வினா-எவாக நீதுக் காடல்கள் அமைத் தனிகள். எவ்வும் உடரவியாக அக்கீதின் திசையைப்பக்க சென்து வழுவும் கொ

பாஷனியும் அதை அளியாட்டாள்.

(நாட்டைய) ஆல்யம் (கள்ளை) சுவிப்பிராங்கல், இகுக்கல், ஆட்டு, புளர்கல், பிரிகல் எடு அக ஒலுக்கீ கண இந்தி

பாக்கள் (எளித் திட்டு) வெள்ளுத்து பாக்கள் நாட்டு விளாக்குவதோடு உள்ளத்து கிளைகள் பியல்புத்துக்களையும் சூவ

பட்டுக்குத்தீர்கள்.

ஒன்படி ஆடிகள் முடல் பாக்கிரங்குடிகள் வரை இப்பொக்கள் உடையது

மலர்களைப் பறிக்கலோ கடவோ பாக்கும், மூல்லைக் கிளைப்பந்தி இடுபட்டிடாக்க

கிளையே அப்படி இருக்கீர்கள்

உங்கல் (செந்தே நீயும்) பாக்கி ஆட்டு பாக்கும், பாகவக்கிளைப்பந்தி தாந்தி அடுப்பாக

கீர்க்காயே!

ஒன்படி தாந்தி அடுப்பதைத்தீர்கள் புலவர்கள் பாக்கிருக்கின்கள். இது சுங்க காலக்குரை அடுக்கி கொடுப்பட்டது. கொலேக்குரை பெயர் பிரமாக உள்ளது.

போகந்திரு புதினை

கைவல்து எங்க அறிரவலக்காட்டு கோழி அவன் உள்ளக்கிலே "கலவிலி

கைவல்து எங்க அறிரவலக்காட்டு கோழி வேங்கும்" என்று எள்ளத்தை அவன் அட்டகலவிக்காதி

பற்றி தாந்தி அடுப்பதைப்பாக்கும், பாகவக்கிளைப்பந்தி தாந்தி அடுப்பாக

கீர்க்காயே!

மையர விள்ளிய மலீந்தி விசும்பிள்

கைத்தொழு மரபிள் எழும்பி போலப்

பெருங்கடற் பரப்பிலி இரு புதந் கோயக்

கீல்வெள் காக்கை பலவுடல் தூம்

கைநுபுலம் புட்டீகே கோழி! பன்றும்

உள்ளர் கால்கீக் கருவுடைக் கண்கள்

பெருங்கொங் அலிப்பித்த கருந்தாள் புல்லைக்

காலைநி கொள்கள் கந்த

காலை நம்மொடு நீந்கா மாதே

பாடியல்: இன நாயக்களார்

தீவை : நெட்டு-வறைவு கடாவுகல்

கொட்டு-கட்டல்

கோழி! பட்டும்
உள்ளர் கீர்தி
கருவடை தன்
பெறுப்போல் அவிழுந்
தூந்தார் புக்கை

காலவுக் கால்வரி

நீத்
கால் நம்பாடு

தீச்சா மாரை
மூடா விரிசுப்
மீதீர் சூரியி

ஒண்டூர் மாடு

ஏழ்கீல் போல

ஷாலாக் காக்கை
ஷாட்டி தூமி
யெஞ்சுடி பாப்பீ
நீதிபுக் கோபி
ஶாபாலி புட்டிரா

கால்வரி

ஏது கோழி! இந்த உர்ஜையும் உரிமை வாழுகின் எனும்
உடைய உடையார் போல பெறுப்பை அமைபுகள் அவர்ந்தாள் கருவடை
அங்கை உடை முனை மருவுவைக்கால் அழுகிய கோலாலதான். நான் பாரி இருக்கி
நில்கையைக் காட்டி ஏது காலையை நமு உள்ளத்தின் உள்ளே நீஷ்டமையே மாஸ்த்ரால்
நீதி மாநால் (உடை இடையை) நீத் கார்பாயாக!

ஏது ஒது பாகி நான்கூற அரை விளந்திய நீலமரியில் நினை சான்ம எனப்
உடையார் உடையார் போல பெறுப்பை அமைப்பை கொழுப்புக்கீர்தி
மார் அஷுபி நிலை வெள் காக்கையை கால்வரி பல்லி மால்லி பகும்பிறி கிணாவினி
கடல் பரப்பில் கால்வரி போல பெறுப்பை அஷுபி நிலை வெள் கால்வரி பகும்பிறி
ஏது பாகி உடையார் அஷுபி நிலை வெள் கால்வரி பகும்பிறி நிலை வெள் கால்வரி பகும்பிறி

கோ: முட்டைக்கு, கோ: அறநு-ஏழை, ஏழ்மிதி: உபத நீஷ்டிகள் மால் கால்வரி நான்கும்
ஏழ்மும்: உலைப்புறா, போல: அழுபு, கொல்கள்: உபத்தல் நிலை கலைப்பாகு நழிகரம்
ஏழ்மும்: காலம், புட்டில்: தீபாடி.

கோழி, உர்ஜையும்

(உள்) யர்க் கருவியிலை
குட்டைய உடைக்காரி போல
பெறுகொத அமைபுகள் அவர்ந்தால் குட்டையுள்
கருவையான அடி (கலைடைய) புளி
(மரங்களைக் கொட்ட)

அழுகிய கோலை கள்ளி (நம்) உந்தி
நிலத் தலைவள்
(நம்தார்) நீத்
காலாலை நம் உள்ளத்தின் உந்தே
நம்

நீத்தி மதையாக (உகுப்பதைக் கால்
மாசு அந்த விளந்திய
(நல்) மாயில் நிற்கை (உத்த) கால்
(கோள்ளி உலசினரால்)
கை (கப்பிட) தொழுப்புக்கீர் அவி
உடையான)

(எழுவின் மால்லி எள்ளும்) உபத கொட்டு-கட்டல்
கன் மால்லி போல (கோள்ட்யா)
ஏறி வில்லி காக்கைகள் (பலவு) ஏஞ்சல் கெலல்
(ஏஞ்சல்) உடையுடல் (கூ) ஏஞ்சலட்டு யானை
பெறுப் படல் பரப்பில் (கள்ளே) ஏஞ்சாது
(கீ ஸிய) மூலப்புறம் கோயியா
(ஏஞ்சல்) உடை நீர் கனில் (கூட்டு) நெஞ்சமோடு
நீராட (மாலும்)

கர்வீசு இஞ்சை போல

கர்வீசு இஞ்சை போல
ஏது கோக்கு நீலமரியில் நினை சான்ம எனப்
உடையார் உடையார் போல பெறுப்பை அமைப்பை கொழுப்புக்கீர்தி
மார் அஷுபி நிலை வெள் காக்கையை கால்வரி பல்லி மால்லி பகும்பிறி
கடல் பரப்பில் கால்வரி போல பெறுப்பை அஷுபி நிலை வெள் கால்வரி பகும்பிறி
ஏது பாகி உடையார் அஷுபி நிலை வெள் கால்வரி பகும்பிறி நிலை வெள் கால்வரி பகும்பிறி

வெர்க்கீார் மாநுத் அந்தனி

“இன்ன காலத்தில் வருவேல்” எப்ப பின்தா வெள்ற கலைவள் உரிய
காலத்தில் வராகை என்ற மன்றவைகள் கள்ளினே கலை வருந்திக் காலை.
அகுந்தயார் உழுத்தலில் உள்ளம சான்ம எனப்
பெறும்பிறி கிணாவினி ஏலேஞ்சும் அல்லேக்;
ஏரைபாடு வழிகளும் கான்யாற் நிதிகர
வெர்க்கீார் மாநுத் அந்தனி போல
நடஞ்சல் குளா நெஞ்சமோடு, ஏஞ்சபை
யாஞ்சனந் காஞ்சிலவள் மற்றே! ஒங்க செலல்
ஏஞ்சப்பட்டு யானை நெஞ்சமான் ஆல்டி
ஏற நெஞ்சமோடு ஏஞ்சேன் விளந்து
கேர்வீசு இஞ்சை போல
மாரி ஓரீ மாஸ்த்ராலால் மகழுயே.

பாடியல்: ஒளவையார்
தினை: மூல்லை-ஆயாடுயிர்க்கை.

(ஏலை) நிதிர்தா (நடந்தா) செல்லும்
வெக்கில் களிந்த யானை (பகடமிக்கும்)
(விளாக்கில்) ஏலினைப்பட்ட (கணையும் உடைய
வள்)

(நெஞ்சமான்) அல்லி எப்பவள்.
(அவள்) எளிந்த கருவை உள்ளத்தோடு
(அது) புழு நெஞ்சு (கொலைக்கும் பரந்து)
விளந்தமாபா.

(கால்) கேர்களைப் (பரிசாக்க) கருவகைத்
(ஏற்கீல்) அமர்ந்திருக்கும் அவனை பாரிக்
இஞ்சைக் கோல்

மதுமேகம் (நிலைக்க) இஞ்சு
மதுமையும் பெய்வத் தொடங்கியத.

(காஞ்சிவர்த்தன) அரிகான் கூயர் (கல்லி)
வருந்தவால்

உள்ளம் (யாவுவே) காவும் எல் (கெதிய
நாள்)

காக்காட்டு நீஷ்ட அழுந் (போகாலம்
கிணால் கால்வரி எலை திலைய உரைந்த
விலைவையில்)

(அவர்பால் அல்பு) இல்லாகவும்
(நாள்) அல்லேக்.

கை (தலை) பொருந்தி நீர் உடங்கு
காட்டார்நில் இடிகர (இடத்தெயின)

வேர்க்கிளர்
மாஆஷ்ட அந்தளிர் போல
நடுங்கல் ஆனா
நெஞ்சுகிமாடு இடும்பை
யாங்களத் தாங்களுள் மற்றே !

வேர்க்கிளவாம் வெளிப்பட்டு (தோன்றும்)
மாமரக்கிள் அழகான களிர்கள் போல
நடுங்கல் நீங்காத (நடுங்கும்)
நெஞ்சுத்தோடு இந்துப்பக்கங்கும்
நான் எவ்வாறு தாங்களுளோ ! (தோன்கும்)

கருத்துறை

கலை நிபிர்ந்து நடந்து செல்லும் வேகமிக்க களிற்கு யானும் படையினையும், குதிரைப் படையினையும் உடையவன் நெடுமான் அஞ்சி என்பவன்.

அவன் களிர்ந்த உள்ளத்தோடு கணி புது நெடுந்ததாலைக்கும் பரந்து விளங்குமாறு கணி தேர்களைப் பரிசாக்கி தருவது குறிக்கு தூமர்ந்து குக்கும் அவனு பரிசில் இருக்கை போல் மழு மேகமானது நிலைக்கிருந்து மழுயினைப் பெய்துக் கொட்டியிடு.

காங்குலதற்கு அரிகான தயரக்கிள் வருத்ததலால் உள்ளமயாகவே செத்தவிடுவோம் என்க செத்தப்போய் நான் காக்காட்டில் இறந்து ஒழிந்து போகாமையினால் டும்புறும் என்க நிலையை நான் உரைத்தவில்லை எனில்லவர் பால் நான் அன்புடில்லாதவனே ஆவன்.

கரைகளைப் பொட்டிந்தீர் ஓடுகின்ற காட்டாற்றின் இடிகரை டீத்தே யுள்ள வேர்க்கிளவாம் வெளிப்பட்டுத்தோன்றும் மாமரக்கிள் அழகான தளிர்கள், போல நடுங்குகல் நீங்கான நடுங்கும் நெஞ்சுத்தோடு இந்துப்பக்கங்கும் நான் எவ்வாறு தாங்களுளோ !

பகுப்புபொருள்

உழுக்கல் : வருந்துதல், பெரும்பிலி : காக்காடு, இலேடும் : இல்லாதகேடும், இடுகரை : இடிந்துகொள்ளடிக்கூலம்கரை, மாஆஷ்ட : மாமரக்கிள், ஆனா : நீங்காத, இடும்பை : இன்பம், இங்கு : நிபிர்ந்து, பகட்டுயானை : களிற்கு யானை, நெடுமான் : விரையச்செல்லும் குதிரை-நெடுமான் அஞ்சி, கேர்வீசுகுக்காக்கபாரிசில் இருக்கை, இடை : புது, மாளிரீ : மழுமேங்கும், தினர்கள் : வெளிப்படுகல்.

தமிழ் இலக்கண - இலக்கிய கற்கை நெறிக் கல்விக்கு
நாம் கூட்டும் ஒரு
நளம்!

தொடரும் வெளியீடுகள்:

க. பொ. த. உயர்தா கலைத்துறை மாணவர்களானது
பரிசீலனீன் சிறந்த பெறுபேற்றிற்குப் பயனுள்ள

வினாக்களும் இலக்கிய விடைகளும்

தொகுதி - ஒன்று

சிலப்பதிகாரம் - கலிங்கத்துப்பட்டி திருக்குறள்

(வழக்குரை காதை) (காபோடியது) (ஒழிபுகியல்)

தொகுதி - இரண்டு

கலித்தொகை - குறுந்தொகை புறநானுரு - நற்றினை

(ஆசிய நால்களின் பகுதிகள் அடங்கியது)

இலகு தமிழ் இலக்கணம்

தொகுதி - ஒன்று

ஆண்டு: 6, 7, 8, 9, 10 வகுப்பு மாணவர்களுக்கானது

தொகுதி - இரண்டு

ஆண்டு: 9, 10, 11, 12, 13 வகுப்பு மாணவர்களுக்கானது

பாடத்திட்டத்தில் அடங்கிய பகுதிகள்
சயமாகக் கற்பதற்கும் மிகவும் சுலபம்.

தேசிய கலை இலக்கிய தேளகம்
சம்மாந்துறை

நெஷனல் - சாய்ந்தமருது.